

திரிபங்கி, மிறைக்கவியினொன்று, அஃது ஒருசெய்யுளாய்கின்றமூன்றுய்ப்பிரித்தோத மூன்றுசெய்யுளாயுந்நிற்றுகவ்வ  
 திரிபண், உபமானப்பொருள்கிழ்கின்றசெய்கையிற் பயன்படுதற்பொருட்டுஉபமேயத்தின்உருவத்தைக்கொண்டுபயித்தல். (உம்) தாட் கமலத்தானடர்ந்து கட்டுவனையானென்க  
 திரிபதகை, கவ்கை  
 திரிபதம், முத்தேருக்கடுமிடம்  
 திரிபதாகம், நெற்றியிலுள்ளமூலிரேகை  
 திரிபதார்த்தம், பசு-பதி-பாசம்  
 திரிபலம், திரிபலை  
 திரிபலை, கடுக்காய்-தான்றிக்காய்-நெல்லிக்காய்  
 திரிபருகம், பால்-செய்-தேன்  
 திரிபாகி, மிறைக்கவியினொன்று, அஃது ஓர்மொழிமூலெழுத்தானின்ருள்பயனுமதினிடையெழுத்துநீங்குவ்ருள்பயனும்தன்முதலெழுத்துநீங்குவ்ருள்பயனும்கொண்டுமுடிவது  
 திரிபு, முத்திவிக்கினமூன்றினொன்று, வேறுபாடு  
 திரிபுக்காட்சி, ஒன்றைவேறொன்றாய்க்காணுதல்  
 திரிபுடகம், முக்கோணம் [ம்  
 திரிபுடி, ஆத்தாமா-ஞாநுரு-ஞேய  
 திரிபுடிபலம், ஆமணக்கு  
 திரிபுடை, சந்த்தாளத்தொன்று  
 திரிபுண்டரகம், மூன்றுவரியாய்ப்பு  
 திரிபுண்டரம், பூசும்வீழ்திப்பூசு  
 திரிபுச்சுந்தரி, பார்ப்பதி  
 திரிபுத்தகன், கிவன்  
 திரிபுரமல்லிகை, ஓர்மல்லிகை  
 திரிபுரமெரித்தான், நொச்சி, மாலிலங்கை  
 திரிபுரம், முப்புரம்  
 திரிபுரத்தகன், கிவன்  
 திரிபுரி, சாறடை  
 திரிபுருஷா, முத்திலுறை  
 திரிபுரை, ஓசுத்தி, பார்ப்பதி  
 திரிபுலனம், சுவர்க்கம்-மத்தியம்-பா  
 தலம்  
 திரிபோகம், பெண்போகம்

திரிப்பு, மாற்றுதல், முறுக்கு  
 திரிமஞ்சள், கத்தாரிமஞ்சள், மஞ்சள், மரமஞ்சள்  
 திரிடணை, திருமணை  
 திரிமனம், கித்தம்-புத்தி-மனம்  
 திரிமார்க்கம், முச்சந்தி  
 திரிமூர்த்தி, மும்மூர்த்தி  
 திரிமூலம், கண்டுமூலம்-கித்திரமூலம்-திப்பிலிமூலம்  
 திரிய, } திரும்ப  
 திரியவும், }  
 திரியம்பகன், அரன், அருகன், விட்டுணு, வினையகன், வீரபத்திரன்  
 திரியாங்கம், திரயாங்கம்  
 திரியாமயம், முத்திவிக்கினம்மூன்று  
 திரியாமை, இரவு, நீலக்கல், யமுனையாறு  
 திரியாவிரம், புரளி [தல்  
 திரியேகத்துவம், மூன்றொன்றாய்ருத்திரியேகம், முப்பொருளொன்றாய்ருத்தல்  
 திரியேகன், கடவுள்  
 திரிரேகம், சங்கு  
 திரிவிங்கம், திரீவிங்கம்  
 திரிலோககிந்தாரம், ஓர்மருந்து  
 திரிலோகம், திரிபுலனம், பூயி-அந்தாரம்-சுவர்க்கம்  
 திரிலோகவகியம், சருவவகிகரம்  
 திரிலோகாதிபதி, இந்திரன், கடவுள்  
 திரிலோகி, விட்டுணுகரத்தை  
 திரிலோகசன், சூரியன்  
 திரிலோசனன், திரியம்பகன்  
 திரிவகியம், பெண்வகியம்  
 திரிவட்டம், இயந்திரத்தினுறுப்பு  
 திரிவருக்கபாரீணன், திரிவருக்கமடைந்தவன்  
 திரிவருக்கம், அகவியல்மூன்று, அஃது அசுத்தம்-அறியாடை-சுத்தம், அரகியலமூன்று, அஃது ஆதாயம்-சட்டம்-மத்தம்ம, இயல்பாய்வீரும்புலவதுமூன்று, அஃது கடமை-செலவம்-பெண்போகம்  
 திரிவாய், தீவாய்  
 திரிவிக்கிரமன், ஓரசசன், விட்டுணு  
 திரிவு, திரிபு  
 திரிவணிகசங்கமம், ஓர்நலம், அஃது கங்கை-சரசுக்கவதி-யமுனைபெண்ணுபுவாறுகளின்சந்திப்பு



திருணைசை, வில்  
 திருணத்தானியம், புன்பயிர்  
 திருணத்தருமம், பனைதெங்குமுதலியமரம்  
 திருணபூவி, டற்பாய்  
 திருணம், உடைவாள், திரணம், ஆரும்பு, சேன், தேனீ, புல், வில்  
 திருணராசன், பனை  
 திருணியை, புற்றிரள்  
 திருணேற்பவம், காட்டுப்பயிர்  
 திருதபதம், கெதிரடை  
 திருதம், தரித்தல்  
 திருதி, உறுதி, ஓர்மீன், சுந்தோஷம், திருத்தி, ஆணை, தோல், நித்திய  
 யோகத்தொன்று, நீர்த்திருத்தி, யாகம்  
 திருகிகரி, நாய்  
 திருதியிரகிருதி, அண்ணகன், அவி  
 திருதியை, மூன்று  
 திருத்தம், ஒப்பரவு, ஒழுங்கு, திருந்தல், ஐர்க்கம்  
 திருத்தல், திருத்தச்செய்தல்  
 திருத்தாண்டவம், திவ்வியநடனம்  
 திருத்தி, பூரணம் [வல்  
 திருத்து, செய்கை, திருத்தென்னே  
 திருத்துதல், சமலுக்குதல், சீர்திரு  
 த்துதல், செவ்வைப்படுத்தல், தே  
 ற்றுதல், கிவமுதலியவற்றைப்பண்  
 படுத்தல்  
 திருத்தொண்டர், தெய்வதொண்டர்  
 திருத்தொண்டு, தேவதொண்டு  
 திருநடனம், திருத்தாண்டவம்  
 திருநாமச்செட்டி, }  
 திருநாமத்துத்தி, } ஓர்சூடு  
 திருநாமப்பாலை, }  
 திருநாமம், தெய்வீகநாமம், மேன்  
 மையானநாமம்  
 திருநாணப்போவார், சிவதொண்ட  
 ரிலொருவன்  
 திருநாள், விசேடாராநனைத்தினம்  
 திருநீலசுண்டன், ஓர்நேன், சிவதொ  
 ண்டரிலொருவன்  
 திருநீறு, விபூதி [சை  
 திருநீற்றுக்காப்பு, விபூதியீட்டிமுரட்  
 திருநீற்றுக்கோவில், திருநீற்றுப்பை  
 திருநீற்றுப்பச்சுசு, } ஓர்செடி  
 திருநீற்றுப்பக்கிரி, }  
 திருநீற்றுப்பழம், திருநீற்றுண்டை

திருநோக்கு, திவ்வியபார்வை  
 திருந்தகை, பெருமையிற்கிறந்தோன்  
 திருந்தகைமை, பெருமை, மேன்மை  
 திருந்தலர், } பகைவர்  
 திருந்தார், }  
 திருந்துகை, செவ்வைப்படுத்தல்  
 திருந்துதல், செய்துமுடித்தல், திரு  
 த்தமாதல், திருந்தல், தேறுதல்  
 திருபலை, ஓர்கொடி  
 திருப்படைவீடு, தேவர்கள் பெரியோ  
 ர்கள்கூட்டத்தூடனிருக்கும்வாச  
 ல்தலம் [தொண்டு  
 திருப்பணி, கோவில்வேலை, திவ்விய  
 திருப்பணித்தல், யானையைநிற்கப்  
 பண்ணைல்  
 திருப்பணிமுட்டு, கோவிற்பளபடம்  
 திருப்பதி, தேவதலம், விட்டுணு  
 திருப்பரங்குன்று, ஓர்மலை  
 திருப்பரம், குறுக்குறி [லை  
 திருப்பள்ளித்தாமம், கோவிற்ப்புமா  
 திருப்பள்ளியெழுச்சி, ஓர்பிரபந்தம்,  
 தேவர்களானந்தல்விட்டுமுதல்  
 திருப்பிரம், நெய்  
 திருப்புக்கள், ஓர்பாடல்  
 திருப்புதல், திரும்பச்செய்தல், மாற  
 வைத்தல், மீட்டுதல்  
 திருப்பூட்டு, மங்கலியதாரணம்  
 திருப்பூட்டுதல், மங்கலியநீர்த்தீதல்  
 திருமகண்மைந்தன், மன்மதன்  
 திருமகள், இலக்குமி  
 திருமஞ்சனம், அபிஷேகம்  
 திருமடந்தை, இலக்குமி  
 திருமண்டலம், துருவமண்டலம்  
 திருமரம், அரசு  
 திருமலர், தாமரை  
 திருமலை, ஓர்மலை திருப்பதி  
 திருமலையார்பன், அருகன், திருமால்  
 திருமாலுந்து, தாமரை  
 திருமால், விட்டுணு  
 திருமால்புதல்வன், மன்மதன்  
 திருமானகரம், வைகுண்டம்  
 திருமுகம், தேவசன்னிதானம், வரை  
 த்தனுப்புமோலை  
 திருமுதல், திருப்புதல்  
 திருமுழுக்காட்டுதல், அபிஷேகம்ப  
 ண்ணுதல்  
 திருமுழுக்கு, திவ்வியநடகம்  
 திருமுறை, புத்தகம்





# சிறப்புப்பாய

நெரிசையாசிரியப்பா.

திருவனர் நெடுக்கடற்—செகந்தனி புரக்கு  
 அருவுருவாயொளி—ரமலணப்பழிச்  
 நால்வகைப்பொருள்களு—நனிபொதிந் து  
 நூலொடுவழக்கினு—நவநுமெப்பதங்களு  
 தொல்லகராஜியுட்—டோற்றமிக்கிண்டைய  
 கவ்வியினயந்தவர்—கந்நுனர் பொருட்  
 முகத்தொளிகாட்டு—முரிரமேநிகர்ப்  
 மிகத்தெவிவுற்றதாய்—விரிபொருள்பெற்ற  
 பந்தவடசொற்களும்—பாகதச்சொற்களு  
 செந்தமிழ்வழக்கினுட்—சேருமெவ்வெவை  
 பெர்பெறுமகர—மாதியாப்பிறங்க  
 சேரகராதீ—செய்க்குவென்  
 மன்னர்செங்கோள்முறை—வழாததென்னி  
 சென்னியின்முடியெனச்—சிறந்தயாழ்ப்ப  
 துற்றவர்நயனமொ—நினங்கவர்டுகொ  
 பெற்றிடுகல்லைப்—பெரும்பதியுறையொ  
 ஆதியம்பகவ—னருண்மொழிதலைக்கொ  
 வேதமெய்ப்பொருளை—விளக்குமெய்யுணர்  
 தியாகமுற்பொறையுந்—திருந்தருகவியு  
 தயாளமுஞ்சீலமுந்—தனமெனக்கொண்  
 புகழ்பெறுமயோசேப்—நயிற்றெனப்புக  
 தகைபெறுநிபுணல்—சாற்றின  
 சதுரகராதியுந்—தசநிகண்டுவற்றொ  
 மதுரைமுச்சங்க—மருவியநூல்களு  
 ஐந்திலக்கணங்களு—ளமைந்தபாகரங்களு  
 பைந்தமிழ்க்குரிய—பஞ்சகாப்பியங்களு  
 பாவலர்வழங்கிய—பலதுறைப்பாடலு  
 தாவறுமுலகுளார்—சாற்றியவழக்கமு  
 வடமொழிகளும்பல—வகைப்படுதூல்களு  
 உடனிலையணந்தினு—முற்றனமொழிக்கொ  
 மாக்கலைஞுவணநன்—மாமதியென்னவு  
 ரோக்கவாரிசு—நோக்கிறென்னவு  
 பாக்கடல்கடப்பவர்—பாரதியென்னவு  
 ழுக்கினல்பெயரக—ராதியாமிதனை

கல்லீயுஞ்செல்வமுங்—காசினியனைத்தினு	-	-	-	ம்
நல்லிடமிடென—நயந் துறைந்திடுத	-	-	-	கை
எட்டுளதிகைசயினு—மெழிம்மிகட்டுபற்றிடு	-	-	-	ம்
வட்டுநன்னகரினன்—வண்ணுணசாகர	-	-	-	ன்
ருசைநுனிதன்னிணுங்—கூர்மைகொண்மதியின	-	-	-	ன்
ஹசைவுறவளர்ந் துய—ரிரும்புகழ்நிதியின	-	-	-	ன்
முத்தமிழ்ப்புலமையச்—முதுணர்கலைமைய	-	-	-	ன்
சத்தியத்தலைமையன்—மருமுநன்னிலைமைய	-	-	-	ன்
கங்காருலத்தினன்—கலைமகள்வலத்தின	-	-	-	ன்
கொங்கார்குலனையங்—கொதையகலத்தின	-	-	-	ன்
மெழியம்பதாமை—மெய்யசெல்வ	-	-	-	ன்
ஐழிசூழ்ப்புலிபுக—மும்பலவாணவே	-	-	-	ன்
பொருவருந்தவத்தாற்புதல்வனுவதித்துமெ	-	-	-	ம்
அருமறையுடன்பல்—வாகமங்கற்றோ	-	-	-	ன்
சந்தரநாகலி—சொலும்வலோ	-	-	-	ன்
சந்திரசேகரத்—தமிழ்ப்புரவல	-	-	-	னோ

இஃது அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன்  
கனகசபாபிள்ளை சொல்லியது.

இருபத்துநான்குநூற்றாண்டுகழ்நெடிலடி ஆசிரியவிருந்தம்.

தெல்லியம்பதியில்வரு நெல்லைநாதர்சூரிசில் செய்தவமெனுவதித்த சே  
னாதிராசகலை ஞானாதிராசனெடு தில்லையம்பலமகிபனாஞ்செந்தமிழ்ப்புல  
வனருள்சாமிகாதக்கலை ஞா சேகரனுமாகமநிதிச் செழுமுதல்விராயகன்  
றருவயிரமுத்தெனூந்திகழ்வடதமிழ்க்கலைக்கு—வல்லவனுமெல்லிமதியங்கி  
யை நிகர்ப்புள்ளி மன்னுதுணையென்னவரவே வண்டமிழ்க்கலைகள் பல்  
விண்டசொற்றிறனிநெடுபண்ணரைத்திடுதிசண்டும்மகிதலம்புகமுமகராதிப  
லவுங்கொண்டு மாற்றமபனீக்கவெண்ணி வள்ளலுயர் தென்றதமிழ் வெள்  
னாமுதலுள்ள பாவல்ல சந்திரசேகரன்—மல்லிலங்கினியவகராதியர்அச்சி  
டைவருத்தின்புளங்குலாவு மலர்மகருடன் தமிழ்சொல்கலைமகருவந்தப  
தி—ர்பினிற்சுவனைமலைவைத்தவன் வங்காளமுதலியாழ்ப்பாணம்வரைவ  
கழ் படைத்த விருநன் வட்டாடன் முதலவீரட்டாவதானமு மதித்  
தறியவல்ல நுபுணன்—சொல்லிலங்காதுகவினிதி—ழை பொழிந்திடுந் துய  
தொருகாளமேகந் துணுவவேளாளருட் சாமிமுதலருமுத்துங்கனெனும்  
வேதகிரியாஞ் சந்தரக்கவிமதச் சிந்தரநடந் துணுகள் சிந்திடக் காட்டி நீட்  
டிச் சொர்வில்லபந் தமுந்தந்தனனிதற்கிணை சொலத் தரையில் வேறுமுற  
கோ.

இஃது உடுவைநகர் முத்துக்குமார சிதம்பரப்பிள்ளை சொல்லியது.

## அவைபடக்கம்.

பதினாதிக்கழிநெடி. ஓசிரியவிரந்தம்.

பூமேவுமரசொடு குடி. களானவருண்டு புனிதரொடகத்தருண்டு புண்ணிபத்தருமருணைச் சீவராம்பருடன் புலைருகும் புலியிலுண்டு—மாமேவுசெக்வரொடுவறிருகும்பலருண்டு வல்லகலையறிஞரோடு வண்டமிழ் தெரிந்திலாமுடிமக்கள் சிலருண்டு மகிதலத்திலைவழிக்கே—நாமேவுகவிஞர் தருநன் னூடொடென் னுரையு நானிலத்துறவிழுக்கோ நடைபெற்ற விதனிணயர் னுன் னூல்லிளங்குமெனு நசையானியற்ற லுற்றேன்—காமேவுமந்திரவளந் துய்த்துவாழ்கலைஞர் கற்றறிவிலாதகிறியன் கைசெய்த சீரென்குணநாடியல்லலை கழைத்துகொள்கடனதாமே.

எண்கீர்க்கழிநெடி. ஓசிரியவிரந்தம்.

உத்தமர்களைந் தாலு முற்றவோர்த்தே யுறுகுறைகண்மறையவுகர்மை யுகந்துகொள்வர்—மத்தியர்களைவிரண்டுஞ் சமமாக்கொள்வர் மற்றையராமதமருண்மை வகுக்கமாட்டார்—இத்தகையாலாய்நுணர்ந்த கல்லோர் கல்லரவியற்றுமகராதிபெனவிசுழாரென்றே—சித்தயிசைகொண் டிதெளிலல்லாப்பேதைச் சிற்றறிவேனறிவளவிற்சேர் த்திட்டேனே.

# அகராதி.

அக

அக

அக அஃநீண்ப்பன்மைபீது, ஆகுப  
 தன்பன்மையுருபு, சாரியை, கடவுள்  
 அஃகரம், வெள்ளைக்கு  
 அஃகல், குறைதல்  
 அஃக்குபோதம், விலாமுக்கிப்புள்  
 அஃக்குலவி, திந்தனம், பிட்டு  
 அஃகணம், ஆய்தவெழுத்து  
 அஃகா அக  
 அஃகிண, திழிவிண  
 அகக்காழ், ஆன்மரம், உள்வயிரம்  
 அகக்கரித்தல், ஆங்காரக்கொள்ளு  
 தல்  
 அகக்களித்தல், மனமகித்தல்  
 அகக்காரம், அகக்கரை, உட்கரணம்  
 நான்கினொன்று  
 அகக்காழ், அகக்காழ்  
 அகக்கலை, உள்வங்கலை  
 அககடம், பொல்லாங்கு  
 அககடவிகடம், அபாயம், இரண்ட  
 கம், வஞ்சகம்  
 அகடு, உள்நடு, பொல்லாங்கு, வயிறு  
 அகணி, உள், மருதநிலம், வயல்  
 அகணிதம், எண்ணிக்கையின்மை  
 அகண், அருகு  
 அகண்டம், எல்லாம்  
 அகண்டாகண்டன், கடவுள்  
 அகண்டி, ஓர்வாச்சியம்  
 அகண்டிதம், முழுதம்  
 அகதி, தருதிபற்றவன், போக்கற்  
 தவன், வறியவன்  
 அகதேதி, உள்நூர்யாசதி  
 அகத்தி, ஒருமரம்  
 அகத்தியம், அலகரம், தேவை  
 அகத்தியா, ஆழம், எட்டாமை  
 அகத்திடு, கைக்குள்விட்டணத்தல்  
 அகத்ததுப்பு, உள்நிலம்  
 அகநிலை, கடவுள்  
 அகந்ரை, ஆங்காரம், செருக்கு

அகப்படுதல், உட்படுதல், கிடைத்  
 தல், கிட்டுதல், கிக்குதல் [மதில்  
 அகப்பா, அகதி, மதிநான்மேடை,  
 அகப்பு, தாழ்பு  
 அகப்பை, சட்டுவம்  
 அகப்பொருள், உட்பொருள், உள்நி  
 கழ்ச்சியானநிற்றின்பத்திற்சூரிய  
 வெழுதிண, ஓரிலக்கணம்  
 அகமகிழ்ச்சி } ஆனந்தம், மனமகி  
 அகமலர்ச்சி } த்ச்சி  
 அகமம், மரப்பொது  
 அகமருடணம், கீர்க்குணின்மசெய்  
 புமொர்செயம்  
 அகம், இடம், உள், தானியம், பன்  
 னம், பாவம், பூமி, மரப்பொது,  
 மனம், வீடு [ர்சாடியார்  
 அகம்படியார், உள்வெலைகாரர், ஓ  
 அகம்பிரமம், ஆங்காரம்  
 அகம்மியம், பத்திலட்சங் கோடி  
 கோடி கோடாகோடி  
 அகரம், எழுத்தின் சாரியை, ஓரெ  
 முத்தி, பார்ப்பனச்சேரி, மருதநி  
 லத்தூர்  
 அகராதி, அகரமுதவெழுத்துக்களா  
 ரிடுடங்குஞ் சொற்கொவை  
 அகரு, அகில  
 அகத்தத்துவம், அழிக்குந்தத்துவம்  
 அகலக்கட்டை, அகலமற்றது  
 அகலம், மார்பு, விசாலம், விரிவு  
 அகலர், சண்டாளர் [தல்  
 அகலல், கீவகல், பிரிதல், விசாவித்  
 அகலவுரை, விரித்துரை, அஃகா  
 நிலக்கணமும்நிலக்கிபருமெடுத்  
 துக் காட்டிப் பொருள் விரித்து  
 ரைப்பது [ருத்தி  
 அகலிகை, பஞ்சகக்னிசைகளிலொ  
 அகவிடம், பூமி  
 அகவியம், மரப்பொது

அகலுதல், அகன்றுபோதல், கிணு  
தல், வீரிதல்  
அகலுள், அகலம், ஊர், நாடு, பெ  
ருமை [வல்  
அகல், அல்குல், தகழி, நீங்கென்னை  
அகல்வோர், ஓனர்  
அகவல், அழைத்தல், ஆசிரியப்பா,  
ஆடல், ஒருசந்தம், மயிற்சூரல்  
அகலிதழ், உள்ளிதழ்  
அகழான், ஓரெவி  
அகழி, அகழ்  
அகழெவி, அகழான்  
அகழ், அகழி, தோண்டென்னெவல்  
அகழ்தல், தோண்டல்  
அகனங்கன், கடவுள், மாசிலாள்  
அகனம், தாழி, மிடா  
அகனி, தாழி  
அகறல், அசலம், கடத்தல்  
அகற்றுதல், அகலப்பண்ணுதல், அ  
ரத்துதல், வீரித்தல்  
அகனம், கனமில்லாதது  
அகன்மணி, நெய்வமணி  
அகன்றில், ஒருபட்சி [ஞ்சுகம்  
அகரநம், நீந்துபுனல், பள்ளம், வ  
அகரநன், வஞ்சகன்  
அகரம், ஒருசூத்தி, வீடு  
அகாரி, கடவுள்  
அகாரியம், காரியமற்றது  
அகாலம், அவகாலம், கியமமல்லா  
தகாலம், பஞ்சகாலம்  
அகி, இரும்பு, பாம்பு  
அகிதம், இதமின்மை, உரிமையின்  
மை, தீமை, பகை  
அகிதர், பகைவர்  
அகிருத்தியம், தப்பானசெய்கை  
அகிலம், எல்லாம், பூமி  
அகிலாண்டம், சருவாண்டம், பூவ  
ண்டம் [ன்  
அகில், ஓர்மரம், பஞ்சவிரையினு  
அகிற்கூட்டு, ஏலம், கருப்பூரம், கா  
சுக்கட்டி, சந்தனம், தேன்  
அகிர்ந்தி, அறிக்கிர்ந்தி  
அகுடம், கடுகுரோசனி  
அகுதி, அகதி  
அகுமபை, கவுள்தும்பை  
அகைத்தல், அடித்தல், அலுத்தல்,  
கழுச்சி, ஒழுத்தல், செலுத்தல்,  
முரித்தல், வருந்துதல்

அகோ, அதிசயச்சொல்  
அகோசரம், அறியொருமை, க  
ணப்பபாமை  
அகோநாரா, மிகப்பொழிதல்  
அகோரம், உக்கிரம், உட்டணம்  
கொடுமை  
அகோராத்திரம், பகலிரா  
அக்கசாலையர், கம்பாளர், தட்டா  
அக்கடி, அலைவு, இடைஞ்சல், வ  
த்தம் [ப  
அக்கணம், பொரிசாரம், வெண்க  
அக்கண்டே, அக்காளே  
அக்கதம், அட்சதை  
அக்கதேவி, கோணப்பல்லு  
அக்கந்தி, புறக்கந்து  
அக்கப்பாடு, திசையழவு, மரக்கல  
சேதம், மோகம்  
அக்கமுத்தி, கண்  
அக்கம், அருகு, உருத்திராட்சி  
கண் கயிலை, தாண்டியை, தா  
ழி, பொக்  
அக்கரசுதகம், ஓர்மிறைக்கலி  
அக்கரம், எழுத்து, ஓர்நோய்  
அக்கரவில்லக்கணம், எழுத்தியல்பு,  
வெளானமறுபத்தினுள்ளினுள்  
அக்காரம்பம், எழுத்துப்பயிலை  
த்தல்  
அக்கனித்தல், மனமகிழ்தல்  
அக்கனிப்பு, மனமகிழ்ச்சி  
அக்கறை, காரியம், குற்றம்  
அக்கன், நாய்  
அக்காதேவி, முத்தேவி [ரை, மாடா  
அக்காரம், கருப்புக்கட்டி, சருகு  
அக்கான், தயக்கை  
அக்கி, உட்டணம், ஓர்நோய், கண்  
அக்கியாதம், மறைவு  
அக்கியாதவாசம், மறைந்திருத்தல்  
அக்கியானம், அறிவிக்கறை, குர  
மின்மை [வாதவ  
அக்கியானி, அறிவினன், குரானமி  
அக்கிரகாரம், பிராமணவிதி  
அக்கிரசம்பாவனை, முதன்யரியா  
அக்கிரபூசை, முதன்மைப்பூசை  
முதன்மையுபசாரம்  
அக்கிரமம், கொடுமை  
அக்கிரம், அணி  
அக்கிள், கைக்குறி [ப  
அக்கினி, செங்கொடுவேலி, கெரு

அக்கினிக்கட்டு, அக்கினித்தம்பனம்  
 அக்கினித்தம்பம், ஓர்வித்தை, கலை  
 ஞானமதுபத்தின்கொண்டனான்று,  
 நெருப்புத்தூண்  
 அக்கினித்தம்பனம், நெருப்புச்சு  
 டாமற்செய்யும்வித்தை  
 அக்கினித்தூண், தீப்பிழம்பு  
 அக்கினிநாள், கொடியநாள்  
 அக்கினியோகம், அக்கினிக்குரிய  
 யோகம்  
 அக்கு, எருத்துத்திமில், எலும்பு, க  
 ண், சங்குமணி, பலகறை  
 அக்குத்து, சந்தேகம், மையம்  
 அக்குரன், திடையெழுவள்ளவிலொ  
 ருவன்  
 அக்குருணி, படையிலொர்தொ  
 ளை, அஃது அரிகம்முன்றுகொ  
 ண்டது  
 அக்கை, முன்பிறந்தாள் [ச்சொல்  
 அக்கோ, அதிசயச்சொல், இரக்க  
 அங்கசன், மன்மதன்  
 அங்கணம், சலதாரை, சேறு, பொ  
 ரிகாரம், மதகு, முற்றம், வெண்  
 காரம்  
 அங்கதம், தோளணி, பழிச்சொல்,  
 பாம்பு, பொய், யானையுணவு  
 அங்கநியாசம், அனூட்டானமுறைய  
 லொன்று  
 அங்கபடி, குதிரையங்கபடி  
 அங்கப்பிரதட்சணம், சரீரத்தாறு  
 ருண்டுவலம்வருகை  
 அங்கமாலை, ஓர்பிரபந்தம்  
 அங்கம், அடையாளம், அவயவம்,  
 உடல், உறுப்பு, எலும்பு, ஓர் தே  
 யம், கட்டில், சாயல், பதினெண்  
 பாடையிலொன்று, பாவனை, வே  
 தாங்கம்  
 அங்கராகம், பூசும்பரிமளம்  
 அங்கர், அங்கதேசத்தாரர்  
 அங்கர்கோமான், கண்ணன்  
 அங்கலாய்ப்பு, பேராசை  
 அங்களி, கற்றாளை  
 அங்கனை, பெண்  
 அங்காடி, கடைவீதி [முழுவுடம்பு  
 அங்காதிபாதம், ஓர்வைத்தியனால்,  
 அங்காத்தல், வாய்திறத்தல்  
 அங்காரகன், செவ்வாய், நெருப்பு  
 அங்காரவல்லி, குறிஞ்சி

அங்கி, அங்கித்தையுடையநாள், கா  
 த்திகைநட்சத்திரம், சட்டை, தீ  
 அங்கிகரித்தல், ஏற்றுக்கொள்ளுதல்,  
 நழுவுக்கொள்ளுதல்  
 அங்கிகாரம், அங்கிகரித்தல்  
 அங்கிசம், உபநிடத முப்பத்திரண்  
 டினொன்று, கூறு, பங்கு, வமிசம்  
 அங்கிஷ்பாதி, கிறுபுள்ளடி  
 அங்கிஷம், வமிசம், வாரை [உவன்  
 அங்கிடுத்தி, நாடோடி, நிலைகெட்  
 அங்கிதம், உடற்றழும்பு [நாள்  
 அங்கிநாள், அத்தநாள், கார்ந்திகை  
 அங்கி, கால்  
 அங்கினி, கற்றாழை  
 அங்கு, அவ்விடம்  
 அங்குசம், தோட்டி, வாரை  
 அங்குசவி, கொள்  
 அங்குட்டம், குறஞ்சு, பெருவீரல்  
 அங்குரம், முனை  
 அங்குரார்ப்பணம், பாலிகைபோ  
 டல், முனையிடுதல்  
 அங்குரித்தல், முனைத்தல்  
 அங்குலம், விரற்கிடை  
 அங்குவி, வீரல்  
 அங்குவியம், மோதிரம்  
 அங்கை, உள்ளங்கை  
 அங்கோலம், அழிஞ்சில்  
 அங்கனம், } அவ்விடம், அவ்விதம்  
 அங்கன், }  
 அசக்கல், கட்டல்  
 அசங்கதம், ஒழுங்கின்மை, பொய்  
 அசங்கமம், } அசட்டை, இகழ்ச்  
 அசங்கியம், } சி, பவித்திரமின்மை  
 அசங்கம், விரோதம்  
 அசங்குதல், அசைதல்  
 அசஞ்சலம், ஐயம், திடாரிக்கம்  
 அசடர், கீழ்மக்கள் [நிபெயருமசுடு  
 அசடு, இசடு, இரும்புமுதலியவற்றி  
 அசட்டை பராமுதம், மதியாமை  
 அசதி, அயர்ச்சி, கிரித்யுட்பேச  
 ல், மறதி, வசவி  
 அசத்தியம், பொய்  
 அசந்தோஷம், வெறுப்பு  
 அசப்பியம், சபைக்கடாநசொல்  
 அசமந்தம், மந்தங்குணம், மலையா  
 த்தி  
 அசமாணம், உவமையின்மை  
 அசமோதம், ஓமம்

அசம், ஆடு, இரடென்னி, சந்தனம், மூவருடனெல் [அசம்பாலிதம், சம்பலிக்கக்கடாத அசரம், இருவகைத்தோற்றத்தின் ஒன்று. அஃது நடையிலவது அசராது, கொன்றை [ரமற்றது அசரீரி, அரூபி, ஆகாயவாணி, சரீ அசலம், அசையாநிலை, பூமி, மலை அசலனம், அசைலின்மை அசலன், கடவுள் அசலை, பூமி அசல், உயர்ந்தது அசவல், அசறு, கொசுரு, சேறு அசறு, புண்ணிலசடு அசனம், சோறு, போசனம், வெவ் ஞாநி, வேங்கைமரம் அசனி, அனிச்சமரம், இடி, உயர் வேதனையினென்று, வச்சிராயுதம் அசாதாரணம், சுத்தமின்மை, நிறைவின்மை, பொதுவின்மை அசாத்தியம், சந்தேகம் அசாவேரி, ஒரிராகம் அசி, அவமதிச்சிசிப்பு, ஆயுதப்பொது, வாள் [நென்று அசிதம், சிவாகமயிருபத்தெட்டி அசிந்தம், பத்திலட்சங் கோடி கோடாகோடி அசிந்தியம், ஒரென் அசிரணம், சயிரமை அசிரீர், ஆயத்தம் அசுருசுப்பு, அருவருப்பு அசுருணி, ஓர்வகைக்கரப்பன் அசுகை, ஏழில், ஐயம் அசுகி, அருவருப்பு, சுசியின்மை அசுணமா, கேகயப்புள் அசுத்தம், சுத்தமின்மை [சாசு அசுத்தாவி, சுத்தமில்லாவருபி, ப அசுபதி, ஓர்நாள் [சிலமன் அசுமாற்றம், அசுகை, சயிக்கிணை, அசும்பு, கிணறு, பொல்லாநிலம், வழுக்குநிலம் அசுரநாள், மூலநாள் அசுரமந்திரி, சுச்சிரன் அசுரர், அவுணர் அசுவகெந்தி, அமுக்கிரா அசுவசட்டிரம், நெரிஞ்சி அசுவபரி, அலரி [திணுண்டினென்று அசுவபரிட்சை, கலைஞானமறுப்த்

அசுவமேதம் ஓயாகம் அசுவம், குதிரை அசுழம், நாய் அருசம், } ஆருசம் அருசி, } அருயை, பொருமை அசேதனம், அநிலின்மை அசை, அசைநிலை, அசையெய்வல், இசைப்பிரிவு, இசைப் சொல்லுறுப்பு அசைச்சொல், அசைநிறை சொல், பயனில்சொல் அசைதல், ஆதிதல், இருத்தல், லாவல், கவக்குதல், சேர்த்தங்கல், துவனல், பயப்பாதி அசைத்தல், ஆட்டல், துவசெத்தல், சுட்டல் அசைநிலை, அசைச்சொல் அசைப்பு, அசைதல், இயமா சொல், சொல்லுதல் அசைவாடுதல், அசைதல், உ அசைவு, ஆட்டம், ஓர்வகைக்கு, சலனம், பெயர்ச்சி அசையெட்டுதல், இரகிட்டல் அசோகம், ஒருமரம், சோகமை, வாழை அசோகவனம், வாழைவனம் அசோகன், அருகன் அச்சக்குறிப்பு, பயப்பாட்டுக்கு அச்சடியன், ஓர்வகைச்சாய்ப்பவை அச்சமுள்ளோன், பயமுடையே அச்சம், அகத்தி, இலேக, பம்மகடுஉக்குணம் நான்வினெய் அச்சயன், கடவுள் அச்சல், ஆச்சல், தரம், விசை அச்சவாரம், ஆய்த்தப்பணம் அச்சறுக்கை, எச்சரிக்கைப்பத அச்சன், தந்தை அச்சி, ஓர்தேயம் அச்சு, அடையாளம், உடல், சரமுத்து, எழுத்து, சுட்டலை ருவி, பண்டியச்சு அச்சக்கம்பு, துவக்கிற்றகம்பு அச்சதம், அறுகு வெள்ளிசுகட்டயணிவது, கெடுதலின்மை அச்சதன், அநியாமையுள்ளோர் கடவுள், மூத்தோன்

அச்சுரம், நெருங்கில்  
 அச்சுருவாணி, தேரகத்திற்பெறிக  
 தீர்  
 அச்சுவத்தம், அராசமரம்  
 அச்சுவமுதாநனம், காஸ்மடித்து  
 இரண்டுமுழந்தானினும்துழங்கை  
 களைபுள்ளி இரண்டுள்ளங்கைகளை  
 யுங்கன்னத்திலெவைத்திருப்பது  
 அச்சுவம், குதிரை  
 அச்சுவினிகள், அசுபதி [ச்சொல்  
 அச்சொ, அதிசயச்சொல், இரக்க  
 அருள், அறிவிலாள், அன்பம்  
 அருலம், } கொசுரு  
 அருல், }  
 அஞ்சம், அன்னம்  
 அஞ்சல், குந்திடல், வண்டுக்கொல்லி,  
 வந்தனை, வெளவால், வறட்சுண்டில்  
 அஞ்சலிகை, வெளவால்  
 அஞ்சல், தரங்கள், தரிப்பினெல்லை,  
 தோல்லி, பயப்படுதல் [கொல்  
 அஞ்சனக்கொல் அஞ்சனத்திடும்  
 அஞ்சனம், இருள், கறுப்பு, மே  
 ற்றியசையானை, மை  
 அஞ்சலவதி, வடகீழ்த்திசையானை  
 ளுப்பெண்பானை  
 அஞ்சனி, காயா  
 அஞ்சனை, அனுமன்றும், வடதிசை  
 யானைக்குப்பெண்பானை  
 அஞ்சாலிரா, பெருங்குமின்  
 அஞ்சிதமகம், வகுத்தமாற்றுகிரு  
 தோண்மேற்றலைசாய்த்தல்  
 அஞ்சிதம், உண்டாதல், பொருந்தல்  
 அஞ்சுகம், இனி [முன்னு  
 அஞ்சுகமான், சிவாகமயிருபத்தெட்  
 அஞ்சுள், அறிவிலான்  
 அஞ்சூனம், ஞானமின்மை, தெய்  
 வஅறிவின்மை [நானம்  
 அஞ்சுரு, அறிவிலான், இலலாடத்  
 அடகு, இலைக்கறி  
 அடக்கம், அடக்கியகாரியம், அடக்  
 கியபொருள், உயிரொடுக்கியிருத்  
 தல், ஒடுக்கம், கருத்து, மனவமைதி  
 அடக்கம்பண்ணுதல், சேமஞ்செய்  
 தல், பிரேத முதலியவற்றைப்பி  
 னைத்தல் [ருங்கல்  
 அடக்கல், அமைதல், எல்லாம், சு  
 அடக்காப்பற்று, அடக்காதலாக  
 ளிருக்குமா

அடதாளம், சத்தநாளத்தொல்லு  
 அடந்தை, ஓர் தாளம்  
 அடப்பம், சாமாஸ்பை  
 அடம், இனம், பொல்லாங்கு  
 அடர், அடரென்னெவல், தகடு  
 அடர்த்தல், நெருங்கல்  
 அடர்த்தல், நெருக்கல், பொருதல்  
 அடர்ந்தேற்றம், கொடுமை, நெருக்  
 கடை  
 அடர்பு, செறிவு, நெருக்கம்  
 அடலை, சாமப்பல்  
 அடல், கொல்லுதல், சமைத்தல்,  
 பொருதல், வலி, வெற்றி  
 அடவி, காடு, சோலை  
 அடாத்தியம், அடாத்து  
 அடாத்து, தகாதது, பொருந்தா  
 தது, முறைக்கடானது  
 அடி, அடிபென்னெவல், அடி, கட  
 வுள், கால், காற்கவடு, கீழ், செ  
 ய்ப்புளுபிடுனென்று, தாது, பெ  
 ரியோர், முள், முலம், வயிசமுலம்  
 அடிகள், கடவுள், குரு, தலைவன்,  
 முனிவர், முத்தோன்  
 அடிக்கீழ்ப்படுத்தல், அடக்கிடத்  
 தல், ஆண்டுக்கொள்ளல்  
 அடிக்குமல், அடிச்சேரி  
 அடிக்கொள்ளுதல், தொடக்கம்ப  
 ண்ணுதல்  
 அடிக்கோலுதல், இடம்பிடித்தல்  
 அடிசில், சோறு  
 அடிச்சேரி, அடிக்குமல்  
 அடிதலை, அடிமுடி, வரலாறு  
 அடித்தல், அதுக்கல், அறைதல்  
 அடிப்படுதல், அமைதல்  
 அடிப்படுத்தல், கீழ்ப்படுத்தல் [ரிதல்  
 அடிப்பற்றுதல், கறிமுதலியகண்  
 அடிப்பாடு, வழி  
 அடிப்பாய்தல், ஓர்வினையாட்டு  
 அடிப்பார்த்தல், ஏறுப்பார்த்தல்  
 அடிப்பிடித்தல், ஏறுப்பிடித்தல்,  
 கறிமுதலியகண்டல், முதற்பிடி  
 த்தல்  
 அடிப்போடுதல், இடம்பண்ணுதல்  
 அடிமடக்கு, பாதமடக்கு  
 அடிமயக்கு, பாதமயக்கு  
 அடிமுனை, அடக்கம்  
 அடிமுடி, காதுத்தலையும், வரலாறு  
 அடிமை, சிறை, தொண்டு



அட்டசித்தி, எண்சித்தி  
 அட்டசுபம், அட்டமங்கலம்  
 அட்டமங்கலம், எண்வகைதமங்கலம், ஓர் பிரபந்தம்  
 அட்டமி, எட்டாந்திதி  
 அட்டம், அருகிடம், எட்டு  
 அட்டம்பாரித்தல், பக்கவிலிச்சாவித்தல்  
 அட்டயோசம், அரைபொடி  
 அட்டவசுக்கள், எண்வகைவசுக்கள்  
 அட்டவணை, சொல்லப்பட்டுகாரியத்தினுழங்கு  
 அட்டவகைவரியம், எண்வகைச்செல்பம்  
 அட்டாங்கமலகாரம், எட்டுறுப்புநிலந்தோயவணங்கல்  
 அட்டாங்கயோசம், யோசமுறையெட்டு, அவை ஆதனம், இயமம், சமாதி, தாரணை, தியானம், நியமம், பிரத்தியாகாரம், பிரானாயாமம் [ஹமாவ  
 அட்டாதுட்டி, அட்டாந்தேற்றம், தா  
 அட்டாலை, அட்டாலை  
 அட்டாரண, கிரமம்  
 அட்டி, அநிமதூரம், இருப்பை, சொச்சந்தனம், தடை  
 அட்டிகம், சாதிக்காய்  
 அட்டிகை } உட்கட்டு  
 அட்டியல் }  
 அட்டில், அடுக்கணை [அ  
 அட்டு, சமைக்கப்பட்டது, செய்த  
 அட்டை, ஓர்செந்து  
 அட்டோலிக்கம், ஆடம்பரம், ஆரவாரம், மகிழ்ச்சி  
 அணங்காட்டு, சன்னதம்  
 அணங்கு, அச்சம், அணங்கெண்ணெயல், அமுகு, ஆசை, கொலை, தெய்வப்பெண், தெய்வம், தேவர்  
 க்காடுங்குத்து, நோய், பெண்மகள், வருத்தம்  
 அணங்குதல், வருந்துதல்  
 அணம் } கீழ்வாய்ப்புறம், மெல்லாய்  
 அணரி }  
 அணல், கீழ்வாய், மிடறு  
 அணவல், கிட்டல், பொருந்தல்  
 அணவு, அணவெண்ணெயல், நடு  
 அணவுதல், கிட்டல், புணர்ச்சி  
 அணுப்புதல், ஏய்த்தல்

அணி, அடுக்கு, அணிபொண்ணெயல், அலங்காரம், அமுகு, அபரணம், ஏர்ச்சி, ஒழுங்கு, ஓரிலக்கணம், நன்மை, நிரை, படைவருப்பு, பொருமை, மாலை  
 அணிகம், கிலிகை [ருவி  
 அணிகலம், ஆபரணம், கம்மாண்க  
 அணிகலன், ஆபரணம்  
 அணிதல், அலங்கரித்தல், பூணல்  
 அணிதலு, அண்ணவள்ளு  
 அணிதலுரை, பாயிரம்  
 அணிப்படுத்தல், அணியப்படுத்தலுதல், கிண்கரித்தல்  
 அணிமா, அட்டகித்தியினுன்று, அஃறு அண்மட்டுபோலாதல்  
 அணியம், ஆயத்தம், தளபாடம், பாடலின்றுண்பக்கம்  
 அணியல், மாலை  
 அணில், வெளில்  
 அணிவருத்தல், படைவருத்தல்  
 அணிவருப்பு, படைவருப்பு [ஃறு  
 அணிவடம், மாதர்சமுத்தணியிடுகு  
 அணு, கயிர், கிறுமை, துண்மை  
 அணுகல், கிட்டல்  
 அணுக்கம், சந்தனம்  
 அணுமை, சமீபம்  
 அணை, அணையெண்ணெயல், உதவி, கரைய்பொது, செய்கரை, மெத்தை, வரம்பு  
 அணைசொல், அணைச்சொல்  
 அணைதல், சொத்தல், புணர்தல்  
 அணைத்தல், அடுத்துக்கொள்ளுதல், அவித்தல், சொர்த்தல், தழுவுதல்  
 அணையாடை, சாணைச்சிலை  
 அணுக்கம், மரப்பொது [டு  
 அண்டகடாகம், அண்டகொளவோ  
 அண்டகை, அப்பவருக்கம்  
 அண்டகோசம், அண்டசொருபசாரத்திரம்  
 அண்டகோசம், அண்டஉண்டை  
 அண்டகாக்கை, ஓர்வகைக்காகம்  
 அண்டசம், முட்டையிழிற்ப்பண  
 அண்டப்பார்த்தல், பொருந்தப்பார்த்தல் [ம், முட்டை  
 அண்டம், ஆகாயம், உலகம், நீச  
 அண்டயோனி, குரியன்  
 அண்டரண்டம், பலவண்டங்குமம்

அண்டர், இடையர், பகைவர், வா  
 ளோர்  
 அண்டலர், } டகைவர்  
 அண்டார், }  
 அண்டல், அண்டுதல், அமுந் தல்,  
 கிட்டுதல், சேர்தல்  
 அண்டவாயு, ஒர்நோய்  
 அண்டா, பெருஞ்சட்டி  
 அண்டிகம், செந்நாய்  
 அண்டில், கண்ணிற் பற்றும்பூச்சி  
 அண்டை, அயல், அருகிடம், பீறல்  
 டைக்குந் துண்டு  
 அண்ணகன், பீசம்வாங்கப்பட்டவன்  
 அண்ணம், உண்ணு, கீழ்வாய்ப்புற  
 ம், மேல்வாய்  
 அண்ணல், அரசன், சார்தல், தமை  
 யன், பெருமை, பெருமையிற் சிற  
 ந்தோன், முல்லைநிலத்தலைவன்  
 அண்ணன், முன்பிறந்தான்  
 அண்ணு, உண்ணு  
 அண்ணுக்கு, உண்ணுக்கு  
 அண்ணுத்தல், அங்காத்தல், மேடு  
 க்கல் [பூட்டுங்கயிறு  
 அண்ணுந்தான், தலைநிமிர்ந்திருக்கப்  
 பி  
 அண்ணி, தமையன்மனைவி  
 அண்ணிகு, அணுமை  
 அண்ணுதல், சார்தல்  
 அண்முதல், கிட்டுதல்  
 அண்மை, அணுமை  
 அந்கடி, அதட்டு  
 அதகம், மருந்து  
 அதக்குதல், குதப்புதல்  
 அதட்டம், அரவுயிர்ப்பு, அரவின  
 ச்சுப்பல்லு  
 அதட்டல், உரப்புதல், உறுக்குதல்  
 அதப்பியம், சைபக்கடாதசொல்  
 அதம்மம், கடைத்தரம், நீதித்தப்பு  
 அதம், அத்தி, கொலை, தாழ்வு, ப  
 ள்ளம்  
 அதரம், உதடு, கீழுதடு, மறைதல்  
 அதரிசனம், காணப்படாமை, குரு  
 அதரித்திரன், கன்னன், தரித்திரயி  
 ல்வான் [கேடு  
 அதருமம், பாவமானசெய்கை, நீதி  
 அதர், நீள்கிடங்கு, துண்மணல்,  
 புழுதி, வழி  
 அதர்கொளல், வழிப்பறித்தல்  
 அதர்கோள், வழிப்பறி

அதர்வணம், கால்நாட்டுவோர்  
 அதவம், கிழைமுலகிடுகு  
 அதவா, அல்லாசல்  
 அதவாபட்டிசன், அய்வாதா  
 அதவிலம், அழிவிடயம்  
 அதயு, அததி, கொல்  
 அதமு, புவித்தழ்  
 அதன், களகம்பளம், கோல்  
 அதனம், மிகுதி  
 அதன்மம், நீதிக்கேடு  
 அதி, மிகுதிப்பொருள்க  
 டைச்சொல்  
 அதிகண்டம், தித்தியயோச  
 அதிகப்பிரசங்கம், அதிகப்ப  
 சதல், தன்மேற்பாட்டுரை  
 அதிகம், துலபம், குருக்க  
 டை, பொலிவு, மிகுதி [ப  
 அதிகரித்தல், அதிகப்படுதல்  
 அதிகாசம், பெருகை  
 அதிகாரம், அதிகரித்தல், உத்  
 கம், தத்துவம்  
 அதிகாரி, அதிபதி, அந்கு  
 அதிகுணன், கடவுள், எற்கு  
 அதிகக்குதி, ஒய்வாதாடை,  
 மையானடை  
 அதிகம், அதிமதாரம்  
 அதிசயச்சொல், வியப்புமே  
 அதிசயம், அற்புதம், ஓரலன்  
 தாதனம், புதுமை, மாண  
 கைக்குரியபடுதெண்ணுந்  
 த  
 அதிசயவிரக்கச் சொல், தி  
 தோடு கூடியவியப்புமொ  
 அதிசெவிரம், மிகுகைக்கு  
 அதிட்டம், கல்லதுபோகம்  
 னைப்பயன்  
 அதிட்டானம், நிலை  
 அதிட்டமுத்தல், கலைப்படுத்தல்  
 அதிதி, கிராத்தத்திற் கொய்  
 தி, பாதேதி, புதியவன்  
 அதிதாதர், அதிகப்பிரதான  
 ங்கணையறிவிக் கவலகத்துக்  
 பட்டபடுவோர்  
 அதிபதி, இராசா, தலைவன்  
 அதிபன், இராசன், சாமரன்  
 பொருட்டுமிறைவன்  
 அதிபாரம், மிகுபாரம்  
 அதிமதாரம், ஓர்சாக்கு, பெ

அதிமலம், மாலிவீரு  
 அதிமிதி, அதிக்குதி  
 அதிமித்திரன், கணவன்  
 அதிரசம், ஓர்பண்ணிகாரம், ஓர்  
 அதிரதம், } பானம்  
 அதிரதர், முழுத்தொரசர்  
 அதிரல், அதிர்த்தல், விரிதூறு  
 அதிராயம், அதிசயம் [குருடி  
 அதிரிசம், காணப்படாததன்மை,  
 அதிரிசயம், கலைநூலமுபத்தினு  
 ன்கினொன்று  
 அதிரேகம், அதிசயம், மேற்பட்டது  
 அதிரர், அதிரென்னெவல், ஒலி, பயம்  
 அதிரர்ச்சி, அதிகப்பிடுதல், ஆரவார  
 ம், குமுறல், பயம்  
 அதிர்தல், குமுறுதல், நடுக்கல்  
 அதிர்த்தல், அதட்டல், குமிறல்,  
 சொல்லுதல் [ரம், நடுக்கம்  
 அதிர்ப்பு, அச்சம், அதிரல், ஆரவார  
 அதிவாசம், உபவாசத்திற்குமுதலு  
 ள், இருத்தியாரம்பச்சடங்கினு  
 ன்று, மிருமணம்  
 அதிலிடயம், ஓர்மருந்து  
 அதிர்வெடி, } ஓர்வெடி  
 அதிர்வெட்டு, }  
 அதிதம், எட்டாதது, கடந்தது, மே  
 ர்பட்டது  
 அதிதர், வாறோர்  
 அதினம், உரித்து [குபு  
 அதி, அஃது, ஆறவதனொருமையு  
 அதிச்சல், அடித்தல், அடைசுதல்  
 அதிங்கல், ஒதுங்கல், குழிதல்,  
 அதிலம், உலமையின்மை, ஓரெண்  
 அதிலன், ஒப்பிலி, கடவுள்  
 அதிலிதம், அலகவின்மை  
 அதிலவியம், ஒப்பின்மை  
 அதைத்தல், தாக்கிலிசல், வீங்கல்  
 அதைப்பு, தாக்கியொழுதல், வீங்கம்  
 அதீதா, கீழ், படர்ச்சுக்கச்சுட்டு  
 அதீதாசதி, நாகம்  
 அதீதாசாதி, கீழ்சாதி  
 அதீதாமாயை, ஓர்மாயை  
 அதீதாமுகம், ஆற்றுநீர்க்கனிமுகம்,  
 கீழ்க்காக்கியமுகம்  
 அதீதாமுகி, கவுந்துழிப்ப  
 அதீதாவாயு, அபாணவாயு  
 அதி, ஒன்று பாதி  
 அதித்தகடகம், ரைவளை

அத்தகண்டாதனம், ஒருகால்மேனி  
 ட்டிடி ஒருகைகொண்டிட்டிடினகா  
 லைக்கட்டிடி பற்றைக்கையை நிலத்  
 தூன்றியிருப்பது  
 அத்தகோரம், நெல்லி  
 அத்தகந்திரன், வாலகந்திரன்  
 அத்தகாமம், நடுக்காமம்  
 அத்தகடி, அடிக்கெடுதல், அத்தரிப்பு  
 அத்தப்பிரகரன், கரந்துறைகோளி  
 னொன்று [டபம்  
 அத்தமண்டபம், கோலிவினடுமண்  
 அத்தமித்தல், அற்றுமப்போதல், உ  
 ட்குதல், படுதல், மறைதல்  
 அத்தமேற்காலாதனம், இருகாலு  
 ம்மேலுமடக்கியக்காலிரண்டை  
 யுக்கையாற்பற்றிக்கிடப்பது  
 அத்தம், அருநெறி, ஓர்நர்ன், ஓர்ம  
 லை, கண்ணடி, காடு, கை, சொற்  
 பொருள், பாதி, பொன், வழி  
 அதிதர், வாசனைப்பண்டம்  
 அத்தலைபொருந்து, ஓர்பூந்  
 அதிதவாளம், உல்லாளம், காடு,  
 போர்வை [தோன்  
 அதிதன், கடவுள், குரு, பிதா, மூத்  
 அதிதாட்டி, ஒப்பனை, திட்டார்தம்  
 அதிதாணி, வேந்திருக்கை  
 அதிதான், மைத்துனன்  
 அதிதி, என்பு, ஓர்மசம், கடல், க  
 ண்ணினிக்குமோர்நாரம்பு, கருவினை,  
 கொலை, பாதிசெய்யென்னெவல்,  
 யானை, வெருகமரம்  
 அதிதிக்கோலம், அழிஞ்சில்  
 அதிதிக்கன்னி, வெருகமரம்  
 அதிதிசம், ரீமுள்ளி  
 அதிதிசரம், ஓர்நோய்  
 அதிதித்திப்பிலி, யானைத்திப்பிலி  
 அதிதிபஞ்சரம், முழுபென்பு  
 அதிதிபந்தம், ஒப்பன், மட்டந்த  
 து, மிருதி  
 அதிதியயனம், } வேதமோதல்  
 அதிதியாகாரணம், }  
 அதிதியாசனம், ஏக்காதிட்டம்  
 அதிதியாபகன், வேதமோதுவிப்  
 போன் [மோதுவித்தல்  
 அதிதியாபனம், ஒதுவித்தல், வேத  
 அதிதியாயம், இலக்கியச்செய்யுட்ப  
 குதி, வேதநூலைரித்தல்வக்கிய  
 த்தின்கூறுபாடு

அந்தியாயனம், வேதமோதல் திரம்  
 அந்தியானைகநூல், மூவகைச்சாந்  
 அந்திரநர், காந்தேரசர்  
 அந்திரதேவர், ஆயுததேவர்  
 அந்திரபரிட்சை, கலைநூலமையுப  
 த்தனூக்கினுன்று, வில்வித்தை  
 அந்திரம், அடிபு, இலந்தை, கழு  
 தை, குதிரை, கைவடுபடை, ம  
 லை, முன்விநிமம்பு  
 அந்திரி, உலைத்துருத்தி, ஓட்டகம்,  
 கணை, கழுதை, குதிரை, தருமகா  
 ல்பத்தினெட்டினுன்று, மலை, விண்  
 அந்திரு, அரசு  
 அந்திவாரம், அடி, அடிபுரம்  
 அந்தினி, நால்வகைப்பெண்களினு  
 ருத்தி, பெண்பாண  
 அந்து, அசைச்சொல், அரைநாண்,  
 அரைப்பட்டிகை, இசைப்பு, சா  
 ரியை, சிவப்பு, செவ்வை, தைப்பு  
 அத்துகமாணி, அரசு  
 அத்துகம், ஆமணக்கு  
 அத்துச்சம், சரியுச்சம்  
 அத்துதல், இசைத்தல், பொருத்தல்  
 அத்துமம், அரசுத்தை  
 அத்துவம், இரண்டொன்றாயிருத்த  
 ல், ஒன்றிப்பு, சிவப்பு [பது  
 அத்துவா, இரண்டொன்றாயிருப்  
 அத்துவாக்கியம், கருஞ்சீரகம்  
 அத்துவாசைவம், ஓர்சைவம்  
 அத்துவிதம், ஒன்றிப்பு  
 அத்தூரம், மரமஞ்சள்  
 அத்தை, தலை, மாமி, முன்னிலைய  
 சைச்சொல் [இரக்கச்சொல்  
 அத்தோ, அதிசயவிரக்கச்சொல்,  
 அத்தோதையம், அருத்தோதையம்  
 அசங்கம், இருவாட்சி, மல்விகை  
 அநரவன், வெந்தோன்றியன் [டை  
 அநிகம், சங்கம்மூன்றுகொண்டப  
 அநித்தியம், நிலையின்மை, பொய்  
 அநிமாவின்மை, சாவு  
 அநியம், புலமை, நியமித்த புலமை  
 யைவிலக்கிப்பிறிதமொருபொரு  
 ளாக்கட்டி உவமிப்பது. (உம்) ம  
 துவராசலிரேநிள்வாயொப்பதன்  
 நியயுபோல்வதுண்டெனினுமாம்  
 அநியாயம், நியாயமின்மை  
 அநிரதம், சத்துகுபத்துக் கன்னிய  
 மாகுமாயை

அந்தம், நீதமின்மை  
 அந்தர், கீழ்மக்கள், நீதியற்றோர்  
 அநுகிதம், தகுதியின்மை  
 அநுதார்த்தம், உருபத்தினுன்று  
 அந்தகன், வறுப்போன், இயமன்,  
 குருடன், சனி  
 அந்தகாரம், இருள், நரகம்  
 அந்தகோளம், நெல்லி  
 அந்தக்கரணம், அந்தர்க்கரணம்  
 அந்தணர், பார்ப்பார், முனிவர்  
 அந்தணர்வாக்கு, வேதம் [முன்  
 அந்தணன், சனி, பார்ப்பான், வியா  
 அந்தணன், அரசர்க்குறுதிச்சுத  
 த்தினுருவர், பார்ப்பார்  
 அந்தப்புரம், மன்றேவியில்லம்  
 அந்தமந்தம், உறுபுட்கேடு, கடர்  
 மையின்மை, செப்பமின்மை  
 அந்தம், அடிகு, ஆகாயம், ஒழுங்கு,  
 கடை, கத்தாரி, சாவு, முடிவு  
 அந்தாகாமி, ஆகாயமார்க்கமாட்சி  
 செல்லுங்குதிரை [மனம்  
 அந்தரங்கம், இரகசியம், ஏகாந்தம்,  
 அந்தரசைவம், ஓர்சைவம்  
 அந்தரபவனி, ஆகாயகதி  
 அந்தரம், அளவு, ஆகாயம், ஆதா  
 வின்மை, இடை, இருள், உள்வெ  
 ளி, கூட்டம், தனிமை, தீமை, தே  
 வர்கோயில், பேதம், முடிவு, மே  
 கம், வீக்கினம்  
 அந்தரவாசம், கொட்டைப்பாதி  
 அந்தரவீச்சு, அந்தரிப்பு, பொறு  
 ப்பின்மை  
 அந்தராயம், இடைபூறு, தீமை  
 அந்தராவம், நடு  
 அந்தரானன், அனலோமத்தந்தை  
 க்குப்பிரதிலோமத்தாயிட்டத்திந்தி  
 தந்தபிள்ளை  
 அந்தரி, அந்தரியென்னேவல், துந்  
 கை, பார்வதி  
 அந்தரித்தல், அலைதல், நிலைகெடுத்  
 ல், மனந்தடுமாறல்  
 அந்தரியாகம், உட்புசை  
 அந்தர், உள், மறைவு  
 அந்தர்க்கதம், இடையிலவருதல்  
 அந்தர்க்கரணம், உட்கருவி  
 அந்தரத்தானம், உள், மறைவிடம்  
 அந்தர்ப்புரம், அரசுகற்றேவியில்லம்,  
 உள்வீடு

அந்தலை }  
 அந்தலைப்பு } முடிவு  
 அந்தனம், கவசம்  
 அந்தன், குருடன், சனி  
 அந்தாதி, கடவுள், நின்றபாட்டினி  
 அதியும் வரும்பாட்டின்முதலும்  
 ஒன்றும்வருமோர்தொடை  
 அந்தி, அந்தியென்னேவல், இரா,  
 மாலையாகாலம், முத்தெருக்கூடு  
 மிடம்  
 அந்தித்தல், பொருந்தல், பொருமு  
 தல், மந்தப்படுதல்  
 அந்திமந்தாரை, ஒர்ப்புமரம்  
 அந்திமான், இடையெழு வள்ளலி  
 லொருவன  
 அந்தியம், முடிவு  
 அந்தியர், கீழ்மக்கள்  
 அந்தியேட்டி, மரணயாகம்  
 அந்தில், அசைச்சொல், அவ்விடம்  
 அந்து, நெல்வண்டு  
 அந்துகம், சங்கிலி, யானைச்சங்கிலி  
 அந்துளிதூந்துளியார்த்தல், குகை  
 யாடல், படைபடைத்தல்  
 அந்தேசம், அந்தரிப்பு, அபலம்  
 அந்தைமந்தை, மந்தச்சுணம்  
 அந்தோ, அதிசயவிரகச்சொல்,  
 இரக்கச்சொல்  
 அபகடம், அபகடம் [தல்  
 அபகரித்தல், வஞ்சனையாய்க்கவர்  
 அபகாரம், நன்மைக்குத்தீமைசெய்  
 தல்  
 அபகாரி, நன்றியினன்  
 அபகிர்த்தி, துறிகிர்த்தி, நிரதை  
 அபக்கியாதி, நிரதை, பழி  
 அபக்குவம், பக்குவமின்மை  
 அபசுருமை, துன்னியித்தம்  
 அபசுத்தம், அவசுத்தம்  
 அபசயம், தோல்வி, பலவீனம்  
 அபசரித்தம், ஒழுக்கவீனம்  
 அபசவ்வியம், இடம்பக்கம்  
 அபசாரம், துன்னடை [கி  
 அபசாரி, ஒழுக்கந்தப்பினவன், வே  
 அபச்சாயை, தன்னாடிச்சாயை  
 அபதூய, தூக்கிர்த்தி  
 அபத்தம், தவறு, பொய், மோசம்  
 அபதுதியுருபகம், பொருணமறுத்  
 தவமையுடம்படுது துரைப்பது.  
 (உம்.) கையல்லக் காந்தன்மலர்

அபமாரக்கம், துன்மாரக்கம், நாயு  
 ருவி, புன்சமயம்  
 அபயிருத்து, அபமானம்  
 அபயகரம்  
 அபயாத்தம் } பயந்திரவமை  
 அபையார்த்தம் } க்குருக்கை  
 அபயம், அச்சமின்மை, அடைக்க  
 வம், ஓலம், கிருபை, செவ்வியம்,  
 தயை  
 அபயர், படைவீரர்  
 அபயன், கடவுள், சோழன், வீரன்  
 அபரசல், பின்னோன்  
 அபரஞ்சி, ஓடவைத்தபொன்  
 அபரபக்கம், சந்திரன்பிற்பக்கம்  
 அபரமாரக்கம், நாயுருவி  
 அபரம், சவசம், நரகம், பிணக்கு,  
 பிற்பக்கம், பின், முதுகு, யானை  
 ப்பின்கால்  
 அபராணம், ஏற்பாடு, பின்னேரம்  
 அபராத்தம், குற்றம், தெண்டம், பி  
 னை  
 அபரிமிதம், அளவின்மை, எல்லைபி  
 ன்மை, பெருமை  
 அபலம், பலவீனம், பலன்றது  
 அபவருக்கம், முத்தி [சொல்  
 அபவாதம், ஒவ்வாப்பேச்சு, பழிச்  
 அபவாரணம், மறைவு  
 அபவிருத்தி, குறைவு  
 அபாக்கியம், நிற்பாக்கியம்  
 அபாங்கம், கடைக்கண்பார்வை  
 அபாண்டம், அபாத்திரம்  
 அபாத்திரம், பாத்திரவீனம்  
 அபாயம், சதியோசனை, மோசம்,  
 வஞ்சகம்  
 அபாரணை, உண்ணுமை  
 அபாரம், அளவின்மை, எல்லைப்ப  
 டாத் தல், கடவுள் [மை  
 அபாவ அளவை, இல்லாததற்குவ  
 அபாவம், இன்மை, ஓரளவை  
 அபானம், குதம் [மூச்சு  
 அபானவாயு, கீழ்நோக்கிச்செல்லும்  
 அபானன், தசவாயுவினொன்று  
 அபிகாயம், அழிந்தி, ஓரகாசம், கி  
 ற்றம், மனவேகம்  
 அபிசாரவோமம், மாரணமூலம்  
 அபிஷதம், மருந்து  
 அபிஷேகம், திருமுழுக்கு, முழுக்கு  
 அபிதானம், பெயர்

அபிரயம், கூத்து, கைமெய்காட்டு  
தல்  
அபிரயர், கூத்தர்  
அபிரவம், அகிசயம், புதுமை  
அபிப்பிராயம், உட்கருத்து, எண்  
ணம்  
அபிமதம், சம்மதம்  
அபிமந்திரணம், } ஒன்றிலேமந்திர  
அபிமந்திரித்தல், } வருவேற்றல்  
அபிமானம், களிப்பு, மதிப்பு, மானம்  
அபிமுகம், நேர்முகம், முகதா  
அபிரயோசனம், பிரயோசனமற்றது  
அபிராமம், அழகு  
அபிராமி, சரச்சுவதி, பார்வதி  
அபிணி, அபிச்  
அபின், ஓர்மருந்து  
அபின்மை, ஒற்றுமை. பேதமின்மை  
அபுதவுவமை, முன்பில்லதனுயுவ  
மையாக்கியுரைப்பது, (உம்.) சக  
லகமலங்களினழகெலாந் திரண்டி  
டினிவண்முகத்துக்கொப்பு  
அபுபம், அப்பவருக்கம்  
அபுருவம், காதனம்  
அபேட்சை, ஆசை  
அபேதசைவம், ஓர்சைவம்  
அபேதம், பேதமின்மை  
அபையம், அபயம்  
அப்பம், அடை, கிற்றுண்டி, புட்டு  
த்திருப்பிப்பூடு [தல்  
அப்பல், அணிதல், அப்புதல், மோ  
அப்பளம், ஓர்வகைப்பண்ணிகாரம்  
அப்பறத்தூணி, அம்புக்கூடு  
அப்பன், தந்தை  
அப்பாட்டன், மூப்பாட்டன்  
அப்பாவி, பாவமற்றவன்  
அப்பியங்கம், } முழுசுவண்ணெ  
அப்பியங்கனம், } ய்ப்புசுதல் [முக்கு  
அப்பியங்கலநானம், எண்ணெய்மு  
அப்பியாசம், பரிட்சை  
அப்பிரகம், ஓர்வகைகலோகக்கல்  
அப்பிரகித்தம், பிரபலியமின்மை, வி  
ளக்கமின்மை  
அப்பிரதானம், முக்கியமின்மை, வி  
ளக்கமின்மை  
அப்பிரமாணிகம், ஒவ்வாநியாயம், பி  
ரமாணிக்கத்தகாதது  
அப்பிரமேயம், அளவிடப்படாத  
து, ஓரெண்

அப்பிரமை, கீழ்த்திசையான்குருப்  
பெண்யானை  
அப்பிரம், மேகம்  
அப்பிரயோசனம், } பிரயோசனமி  
அப்பிரயோசிகம், } னமை  
அப்பிராணி, அப்பாவி, வஞ்சகமநீ  
றவன் [தல், தந்தை, நீர்  
அப்பு, அப்பென்னேவல், அம்பு, க  
அப்புதல், குமமுதல், சாத்துதல்,  
பூசுதல் [ணம்  
அப்புறத்தூணி, சரகாண்டபாஷா  
அமங்கலம், மங்கலமற்றது  
அமங்கலி, } கைமை, விதவை  
அமங்கலை, }  
அமசடக்கம், அடக்கம்  
அமச்சன், மந்திரி, வியாழம்  
அமச்ச, மந்திரி, மந்திரித்தன்மை  
அமடு, மடிப்பு  
அமட்டு, உருட்டு, புரட்டு  
அமட்டுதல், உருட்டுதல், புரட்டுதல்  
அமணர், சமணர்  
அமண், சமண்சமயம்  
அமயம், காலம்  
அமரம், ஓர்நோய், கிரந்தநிகண்டு  
அமரர், பகைவர், வாடுஞர்  
அமரர்மாதர், தெய்வப்பெண்  
அமரார், பகைவர்  
அமராவதி, தேவலோகம் [விடம்  
அமரி, அமிழ்து, கிறுநீர், துற்கை,  
அமரிக்கை, அடக்கம், ஆறுதல்  
அமருதல், அடங்குதல்  
அமர், அமரென்னேவல், போர், ம  
தில், மூர்க்கம், வெறி  
அமர்கொள்ளுதல், மூர்க்கவெறிய  
டைதல் [போர்க்களம்  
அமர்க்களம், ஆரவாரம், பம்பல்,  
அமர்தல், அடங்குதல், அமைதல்,  
இருத்தல், படிதல், பெருமை,  
பொருத்தல், பொலிவு, மிகுதி  
அமர்த்தல், அடக்கிக்கொள்ளுதல்,  
அமரச்செய்தல், பொருதல்  
அமலம், அழகு, அழுக்கின்மை  
அமலல், சேர்தல், நெருங்கல், பொ  
ருத்தல்  
அமலன், கடவுள், மலமிவி  
அமலை, ஒலி, சோறு, மலமிலாத  
வள், மிகுதி [மெத்தை  
அமளி, ஆரவாரம், மக்கட்படுக்கை,

அமாதானம், அடக்கம், சேமம்  
 அமாதியர், தந்திரிகள், பந்திரிகள்  
 அமாரீக்கம், துன்மாரீக்கம், நாயுரு  
 வி, மாரீக்கவிரோதம்  
 அமாவாசி, சூரியனுஞ்சந்திரனுங்கூ  
 டும்நாள், அஃது, கிருட்டிணப  
 க்கத்திற்பதினாள் தாந்திதி  
 அமானம், } அளவிண்மை  
 அமிதம், }  
 அமித்திரர், பகைவர்  
 அமித்தரு, சத்தரு  
 அமிரம், மிளகு  
 அமிர் தசஞ்சேவனி, உயிர்தருமருந்து,  
 குற்றயிர்தருமருந்து  
 அயிர்தயிந்து, உபனிடதமுப்பத்தி  
 ரண்டினென்று  
 அயிர்தம், அமிழ்தம், மூர்ச்சைதீர்  
 த்துயிர்தருமருந்து  
 அமிழ்தம், } அமுதம், இனிமை, மங்  
 அமிழ்து, } கலச்சொல்லினென்று  
 அமிழ்தல், அமிழ்தல், தாழ்தல்  
 அமிழ்த்தல், தாழ்த்தல்  
 அமுக்கடி, மந்தாரம், முட்டாயிரு  
 த்தல், மூடமாயிருத்தல், மூடிக்க  
 கொள்ளுதல்  
 அமுக்கல், உள்ளேயமிழ்ந்தப்பண்  
 ணல், கீழேயமரப்பண்ணுதல்  
 அமுக்கன், நித்திரையிலமுக்குமாவி  
 அமுக்கு, அமர்த்தித்தன்ருதல்  
 அமுக்குரவு, } ஓர்செடி  
 அமுக்குரா, }  
 அமுங்கல், அமுந்தல், தாழ்தல்  
 அமுதகிரணன், சந்திரன்  
 அமுதசருக்கரை, சீர்தில்மா  
 அமுதமேந்தல், புண்ணியமொன்ப  
 தினென்று  
 அமுதம், இனிமை, திரிபலை, தேவ  
 ருணவு, நீர், பால், பெருமை, போ  
 சனம், முத்தி, வேண்டல்  
 அமுதர், இடையர், வாட்டுர்  
 அமுதவல்லி, சீர்தில்  
 அமுதவெழுத்து, சொன்முதலிலே  
 வரத்தக்கச்சுபவெழுத்து  
 அமுதாரி, பூணிக்காலி  
 அமுது, அமிழ்து, சுவை, சோறு,  
 நீர், பால்  
 அமுதுசெய்தல், புசித்தல்  
 அமுரி, கிழை

அமுர்த்தம், } உருவமிண்மை  
 அமுர்த்தி, }  
 அமேத்தியம், அசுந்தம் [வல், மூங்கில்  
 அமை, அமாவாசி, அமையென்னே  
 அமைச்சர், மந்திரிகள்  
 அமைச்சு, மந்திரி, மந்திரித்தனம்  
 அமைதல், அடங்குதல் சம்பவித்த  
 ல், சம்மதித்தல், நிறைதல், பொ  
 ருத்தல்  
 அமைதி, அடக்கம், அமரிக்கை, ச  
 மையம், நிகழ்ச்சி, பொருத்தம்,  
 மாட்சிமை  
 அமைத்தல், அமையப்பண்ணுதல், ச  
 மைத்தல், செய்தல், நியமித்தல்  
 அமைப்பு, அனுபோகம், நியமிப்பு,  
 விதி  
 அமையம், காலம், சமையம்  
 அமையுமென்றல், ஆகட்டுமென்றல்,  
 வேண்டாமென்றல்  
 அமைவடக்கம், அமசடக்கம்  
 அமைவர், ஞானிகள், முனிவர்  
 அமோகம், பெருஞ் தன்மை, மிகுதி  
 அம், அசைச்சொல், அசுகு, இடை  
 ச்சொல், சாரியை, நீர், மேகம்  
 அம்பகம், எழுச்சி, கண்  
 அம்பட்டத்தி, நாவதப்பெண்  
 அம்பட்டன், நாவதன்  
 அம்பணம், ஆமை, துலாக்கீடுகால்,  
 நீர், மரக்கால், வானழ  
 அம்பணவர், ஓர்சாதுயார் [சை  
 அம்பரம், ஆகாயம், கடல், சீலை, தி  
 அம்பரை, ஓர்நிலை  
 அம்பரைநாதம், அபிபிரகம்  
 அம்பர், அவ்விடம், ஓர்மருந்து [ளி  
 அம்பலம், சுவை, சித்திரகூடம், வெ  
 அம்பல், பழிமொழி, புறங்கூறல்  
 அம்பரயம், அக்கப்பாடு, உபாதி  
 அம்பாரம், அடுக்கு, சுவியல  
 அம்பாரி, அயுதா  
 அம்பாலிகை, தருமதேவதை  
 அம்பால், தோட்டம்  
 அம்பாவணம், சாபம்  
 அம்பி, இறைகூடை, ஓடம், சவுகு  
 த்திரம், தாம்பு, தெப்பம், மரக்க  
 லம், மீடா  
 அம்பிகை, காளி, தருமதேவதை,  
 பார்வதி  
 அம்பு, எழுமிச்சை, கணை, தளிர், நீர்,

மூங்கில், மேகம், சரகாண்டபா  
 ஷாணம்  
 அம்புக்கட்டு, அத்திரக்கட்டு  
 அம்புக்குப்பி, அம்புக்குழைச்சு  
 அம்புக்கூடு, ஆவநாளி  
 அம்புசும், நீர், மேகம்  
 அம்புத்தி, சமுத்திரம்  
 அம்புபுயம், இறைக்கடை, தாமரை  
 அம்புபுராசி, கடல்  
 அம்பலி, } சந்திரன்  
 அம்புலிமாள், } அறுப்பு  
 அம்பா தரங்கம், கலிப்பாவினோடு  
 அம்போதி, கடல், காற்று, பாட்டு  
 னருத்தம்  
 அம்போருகம், தாமரை  
 அம்ம, உரையசைச்சொல், கேளெ  
 ளல் } [வாணம்  
 அம்ணம், தூஷணவார்த்தை, நிரு  
 அம்மம், முலை [மூடம், விறைப்பு  
 அம்மல், சமியாக்குணம், மந்தாரம்,  
 அம்மனை, அம்மாளை, தாய்  
 அம்மாபச்சரிசி, சிற்றிலைப்பாலாவி,  
 சீதேவியார்செங்கழுநீர்  
 அம்மாறு, பெருங்கயிறு  
 அம்மாளை, ஓர் பிரபந்தம், ஓர்விளை  
 யாட்டு  
 அம்மாள், தகப்பன், மாமன்  
 அம்மி, அரைகல்லு, மாமி  
 அம்மிமிண்டி, அமசுடக்கி, சுறுக்கி  
 லேபேசாதவன்  
 அம்மியம், கள், காளம், சிறுகின்  
 னம் [மூடுதல்  
 அம்முதல், அடைத்தல், உண்டல்,  
 அம்மெனல், ஒலிக்குறிப்பு  
 அம்மை, அழகு, தவப்பெண், தாய்,  
 வகுரி, வருபிறப்பு  
 அயக்கார்த்தம், ஊக்கிக்கார்த்தம்  
 அயசு, உருக்கு, பொல்லாநிலம்  
 அயமரம், அவரி  
 அயம், ஆடு, இரும்பு, குதிரை, குள  
 ம், சேறு, கலவளை, நிலம், நீர், வி  
 ழா  
 அயர், அயரெண்ணெயல், வருத்தம்,  
 வாட்டம்  
 அயர்ச்சி, உணர்வழிவு, மறதி  
 அயர்தல், செய்தல், சொர்தல், தள  
 ர்தல்  
 அயர்தி, உணர்வழிவு, மறதி

அயர்ப்பு, மறதி, மறப்பு  
 அயர்வு, அகல், உந்மத்தம், சே  
 ம்பு, தளர்வு, வருத்தம், வெறுப்பு  
 அயர்வுயிர்த்தல், வருத்தநீர்தல்  
 அயலவன், அண்டையான், பிறன்  
 அயல், அருகிடம், இடம்  
 அயவாகனன், தீய்தெய்வம்  
 அயனம், ஆண்டிற்பாதி, பிறப்பு  
 வழி  
 அயனூர், உரோகணிநாள்  
 அயிக்கம், ஐக்கம்  
 அயினம், மான்றோல்  
 அயிரம், கண்டசருக்கரை  
 அயிராணி, இத்திராணி, ஒற்றுமை  
 பார்ப்பதி  
 அயிராவணம், } இத்திரன்யானை,  
 அயிராவதம், } முதிசையானை  
 அயிரி, நெட்டிப்புல், மீள்முள்ளரி  
 திடுகத்தி  
 அயிரை, ஓர்மீன் [ண்ணை  
 அயிர், சருக்கரை, துண்மணல், அ  
 அயிர்த்தல், எழில்பிறத்தல், ஜெயப  
 படுதல்  
 அயிர்ப்பு, சந்தேகம்  
 அயிலல், } உண்டல்  
 அயிறல், }  
 அயில், அழகு, இரும்பு, உண்ணெ  
 ன்னெயல், கூர்மை, கைவேண்  
 கோரை, நாடுகில்  
 அயினி, சோறு  
 அயின்றல், உண்டல்  
 அயுதம், பதினாயிரம்  
 அயுத்தம், ஓரலங்காரம், பொரு  
 தில்லாதது  
 அயோக்கியம், யோக்கியவீனம்  
 அரக்கர், இராட்சதர், அசுரர்  
 அரக்கல், அரைத்தல், தேய்த்தல்  
 புடைபெயர்ச்சி  
 அரக்காம்பல், செவ்வாம்பல்  
 அரக்கு, அரக்கெண்ணெயல், சா  
 யம், சிவந்தமெழுது, சிவப்பு, தே  
 அரக்குதல், அரைத்தல், அழித்தல்  
 இருப்புவிட்டுப்பெயர்த்தல்  
 அரங்க, முற்று  
 அரங்கம், ஆற்றிடைக்குறை, கூ  
 துப்பயிலிடம், சத்திரம், சடை  
 சாலை, சிலம்பக்கூடம், குறுபய  
 லிடம், போர்ச்சுளம்

அரங்கல், அருந்தல்  
 அங்கு, இடம், ஓரில், சடை, சூதா  
 டந்தருவருந்த அடை, போர்க்களம்  
 அரங்கேற்றம், சடையிலேறுதல்  
 அரங்கேற்றதல், சடையிலேறிக்  
 ய்தல்  
 அரசர்களின்னம், இராசரீக்வடை  
 யாளம்  
 அரசர்களுக்குழு, அரசரைக் குழ  
 வோர்  
 அரசர்களுக்கணைவர், அரசர்க்குடி  
 போர்த்தணைவர்  
 அரசர்களுநதிர்த்தம், இராசரீ  
 களுக்கு உயிர்த்தணைவர்  
 அரசன், இராசன், எப்பொருட்டு  
 மிறைவன், எழுந்துத்தானனைந்  
 தினென்று, வியாழம்  
 அரசன்விருத்தம், ஓர்யிரபந்தம்  
 அரசாட்சி, இராசரிக்கம், இராசா  
 வினுகுகை  
 அரசாணி, அரசங்கால்நாட்டுமே  
 டை, இராசாந்தி  
 அரசி, இராசாந்தி, தலைவி  
 அரசியல், இராசரிக்கமுறை  
 அரசு, இராசர், இராசச்சியபாசம், ஓ  
 ர்பாசம், அவர்பத்தினென்று, நா  
 டு, வியாழம்  
 அரசுடர், குறுநிலமன்னர்  
 அரசனம், கதவு, கவசம், காவற்கா  
 டு, கோட்டை, தொடுதோல், மஞ்  
 சம், மதில், வேல், வேல்  
 அரசணி, கவசம், திக்கடைகோல்,  
 மதில் [பிரிப்பு  
 அரசணிப்பு, அடைப்பு, முறைப்பு, வ  
 அரசனியம், காடு  
 அரசனை, ஓர்செந்து  
 அரசன், அழகு, காவல், காவற்காடு,  
 கோட்டை, மதில்  
 அரசன்மனை, உண்பனை, கோட்டை,  
 மந்தேலியிலல்ம்  
 அரசனம், அகல்மணி, சிலம்பணி  
 அரசி, வெறுப்பு  
 அரசுதேசி, அகதேசி  
 அரசுத்தம், இரத்தம், சிவப்பு, செங்க  
 டம்பு, செங்கழுநீர், செங்குவளை,  
 செம்பஞ்சு, செம்பரத்தம், செம்  
 பருந்து, செம்மெருகு, செம்மை,  
 பவனம், பொன்

அரத்தனம், இரத்தினம்  
 அரத்தன், செவ்வாய்  
 அரத்தை, ஓர்மருந்து  
 அரத்தோற்பலம், செங்குவளை  
 அரத்தை, தூட்டம்  
 அரப்பெடி, இருப்புத்தான்  
 அமகளிர், தெய்வப்பெண்பொது  
 அமனை, இராசனை  
 அமியம், நிலாமுற்றம்  
 அரமுறி, ஓர்செடி  
 அரம், ஒருகருவி, குகை, பாசலம்  
 அரம்பை, தெய்வப்பெண், வாழை  
 அரம், கதவு [மரல்  
 அரலை, கடல், கழலை, கோட்டை,  
 அரவணத்தல், ஆதரித்தல், சேர்ந்  
 துகொள்ளுதல்  
 அரவம், ஆயிலியம், ஒலி, சூங்கும  
 மரம், சிலம்பு, பாம்பு, பேரொலி  
 அரலிந்தம், தாமரை, மல்மதன்  
 கணையென்று  
 அரவு, பாம்பு  
 அரவுநாள், ஆயிலியநாள்  
 அரளி, நீநாறி  
 அரந்துதல், அழுதல், ஒலித்தல்  
 அரன், எப்பொருட்டுமிறைவன், சி  
 வன், பன்னெருகுத்திரிலொரு  
 வன்  
 அரன்மகன், குமரன்  
 அரா, அராவென்னெவல், பாம்பு  
 அராகம், அடங்காரமை, அவர், ஓ  
 ர்பனை, கவிப்பால்குறுறுப்பு,  
 சிவப்பு, பாலையாழத்திறம், பொ  
 ன், முடுகியல்  
 அராத்தல், அராத்தல்தல், நினைப்பு  
 டுதல், மிண்டுதல்  
 அராசுப்பு, வேண்டாவெறுப்பு  
 அராபதம், வண்டு  
 அராமம், சோலை, பயிர்  
 அரி, அடர்பு அரிசி, அரித்தல், அரி  
 யென்னெவல், ஆயுதப்பொது, இ  
 ர்வாள், உடுநடைப்பொருள், ஐமை  
 வடிவு, ஒளி, கடல், கட்டில், எண்  
 வரி, கள், காந்து, கிணை, குதிரை,  
 குரங்கு குற்றம், கூர்மை, சங்கிர  
 ம, சந்திரன், சிங்கம், சிங்கவிராசி,  
 சிலம்பிப்பருக்கைக்கல், சிலம்பு,  
 சூரியன், செம்மறியாட்டுக்கடா,  
 சோலை, தவளை, தீ, தேர், தேவக்

திரன், நமன், நிமம், நெருக்கம், நெற்கதிர், பகை, பச்சை, படுக்கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொன், மரகதம், மரவயிரம், மலை, மழைநீர், மாவலி, மாலை, மூங்கில், வண்டு, வரி, வலி, வகி  
 அரிசண்டம், ஓர்விரதவேடம், தொந்தரை, நவகண்டத்திலொன்று அரிகரபுத்திரன், ஐயன் அரிகரப்பன், ஓர்கரப்பன் அரிகள், பகைவர் அரிசுரல், கரகரத்தந்திரல் அரிசுடம், கோபுரவாயில், கோபுரவாயில்மண்டபம் அரிச்சட்டு, அரிவிக்கட்டு அரிக்கண்சட்டி அரிசியரிக்கிறசட்டி அரிக்குதல், அரித்துப்போடுதல், பேச்சினால்வருத்துதல் [மரம் அரிசியம், எலும்பிச்சை, கொன்றை அரிசம், மிளகு அரிசனம், மஞ்சள் அரிசா, பெருங்குமிள் அரிசி, தண்டுலம் அரிச்சந்தம், ஐந்தருவிலொன்று அரிச்சந்திரன், அறுவகைச்சக்கிரவத்திகளிலொருவன், இடையெழுவள்ளிலொருவன் அரிச்சனை, பூசனை அரிச்சிகள், சந்திரன் அரிச்சனம், எருக்கு, மருதமரம் அரிடணம், நித்தியயோகத்தொன்று அரிடகம், சிற்பநான் முப்பத்திரண்டினொன்று அரிட்டம், கள், காக்கை, கேடு, செம்மத்தோஷம், பங்கம், முட்டை, மோர், வெண்காயம் அரிட்டித்தல், கொல்லல் அரிணம், சிவப்பு, பொன், மான்யாணை, வெள்ளை அரிணி, வஞ்சிக்கொடி அரிணை, கள் அரிதம், திக்கு, பசும்புண்ணிலம், பச்சை, பொண்ணிரம் அரிதல், அறுத்தல் அரிதாரம், ஓர்மருந்து அரிதாவம், அரிதாரம் அரிதாளம், நவதாளத்தொன்று அரிதான், ஒட்டு

அரிது, அரியது, பச்சை அரித்தல், அனில், எவ்முதலியுதல், புன்முதலியவற்றைத்தக்கநீக்கியெடுத்தல், மாமுதற்மைப்பிரிந்தொழுக்குதல் அரித்திரம், கந்தம், மஞ்சள் அரித்திராபம், பொன்னிரம் அரித்து, அரித்தலைச்செய்தெச்சம், பச்சை அரித்தை, கிலேசம், துன்பம் அரிந்தமன், விட்டுணு அரிபாலகம், தந்தேகாவம் அரிபிளவை, ஓர்சிலந்தி அரிப்பிரியை, இலக்குமி அரிப்பு, அரித்தல், குற்றம், அரிப்புக்காரன், பொன்முதற்மைத்தெறிக்கிறவன் அரிப்பெட்டி, மாமுதலியு அரிபெட்டி, யரிக்கும்பெ அரிமஞ்சரி, குப்பைமேனி அரிமா, சிங்கம், சிங்கவிராகி அரியணை, சிங்காசனம் அரியணைச்செல்வன், அருகல் அரியமன், துவாதசாதித்தரிவன் அரியமா ஓர்பிதிர்நேவதை, கு அரியம், வாச்சியம் அரியல், அரிதல், கள் அரில், குற்றம், கிறுதுறு, பண்ணக்கு அரிவட்டம், அரிசண்டம் அரிவரி, அரிச்சுவடி, எழுத்த அரிவாட்சொண்டன், ஓட்டு அரிவாள், கூன்வாள் அரிவி, அரிகதிர் அரிவிக்க்கள்ளன், கைப்பறணல்வருந்நோ அரிவை, இருபத்தைந்துவ பெண், தெய்வப்பெண், பொது [அ, க அரு அணு, அருவப்பொருள் அருகம், சமணமதம், யோக் அருகல், அணைத்தல், கிட்டுத்தைதல், சாதல், சுருங்குதல் அருகன், சங்காத்தி, சயினர் தேவகுரு, பக்குவன் அருகி, கள், பக்குவ அருகியரத்தம், பூனைக்காவ

அருகு, அருகெண்ணெயல், சரிபம், பக்கம்  
 அருகுமல், கிட்டல்  
 அருக்கம், எருக்கு  
 அருக்கல், அச்சம், அருமைப்படுதல்  
 துதல், குறைத்தல்  
 அருக்கனித்தல், அருவருத்தல்  
 அருக்கனிப்பு, அருவருப்பு  
 அருக்கனிலை, காணக்கே காளி ரண்டினிலை, சூரியனிலை  
 அருக்கன், காணக்கே காளி ரண்டினிலை, சூரியன் [குதல்  
 அருக்காணி, அருக்குகிறான், அருக்க  
 அருக்கியம், பூச்சுணமுறையுள்ளான் [மை  
 அருக்கு, அருக்கெண்ணெயல், அரு  
 அருக்கலை, பட்டினி  
 அருச்சுனை, பூச்சுனை  
 அருச்சித்தல், புண்ணியமொன்பதி  
 னென்று, அஃகூ பூச்சித்தல்  
 அருச்சுனம், எருக்கு, பொன், மரு  
 தி, வெண்மை  
 அருஞ்சிறை, கடுஞ்சிறை, நரகம்  
 அருட்குடையோன், கடவுள்  
 அருட்சித்தி, இரசம், கிவசத்தியி  
 னென்று [ணம்  
 அருட்சோதி, கடவுள், கவுரிபாஷா  
 அருட்டி, அச்சம்  
 அருட்டுதல், எழுப்புதல், ஏவிலிடுதல்,  
 சாக்கிரதையாகப்பண்ணுதல், நி  
 த்திரைதெளிவித்தல்  
 அருணம், ஆடு, வலுமிச்சு, தேயமன்  
 பத்தாறினென்று, பதினெண்பா  
 டையினென்று, மான், மிருகிவப்பு  
 அருணவம், கடல் [புதன்  
 அருணன், சூரியன், சூரியன் சாரதி,  
 அருணிசம், திருநாமப்பாலை  
 அருணினைவு, மனைநனற்குணனென்பி  
 னென்று [கறைப்பொழுது  
 அருணேதயம் சூரியோதயம், வை  
 அருத்தநான், பாத்தான்  
 அருத்தபாலை, வேதாநிப்பொருள்  
 அருத்தம், கருத்து, சொற்பயன்,  
 பாதி, பிரயோசனம், பொன்  
 அருத்தல்லாபம், சத்தவசனத்தொ  
 ன்று, அஃகூ கொடாமை  
 அருத்தல், உண்பித்தல் [ன்று  
 அருத்தவேதம், வேதச்சான்றினு

அருத்தலிப்பத்தி, பாபம்  
 அருத்தின், கடவுள்  
 அருத்தாய்க்கிராமம், அரைமனம்  
 அருத்தாபத்தி, பொருட்குறிப்புள்  
 ளது  
 அருத்தி, ஆகை, உண்பித்தென்று  
 மெச்சும், கூத்து, பாநம், பாதி  
 செய்யெண்ணெயல்  
 அருத்துதல், உண்பித்தல்  
 அருத்துரு, அராய்ப்பு, தூணுக்கம்  
 அருத்தோதையம், குருஅத்தமிக்க  
 ச்சூரியனுதிக்கும்குருத்தம்  
 அருநெறி, கருங்கியவழி, வாயில்  
 அருந்ததி, ஒருநட்சத்திரம், வகிட்ட  
 ன்மனைவி  
 அருந்தல், அருமையாதல், புசித்தல்  
 அருநதவர், முனிவர்  
 அருந்துதன், வேதனைசெய்வோன்  
 அருப்பம், உரோமக்கிளர்ச்சி, ஊர்,  
 கள், காடு, கொலை, கொட்டை,  
 துக்கம், தொடரி, நெய், பிட்டு,  
 மருதநிலத்தூர், மா, முகரோமம்,  
 மொர், வழுக்குநிலம்  
 அருப்பலம், அரிச்சமரம்  
 அருப்பு, தயிர்  
 அருப்புத்துருப்பு, அருந்தல்  
 அருமதானம், நவநாளத்தொன்று  
 அருமந்த, அரியமருந்தன்ன  
 அருமலதி, ஓர்பண்  
 அருமை, அரியதன்மை, எளிதாய்க்  
 கிடையாதது, மென்மை  
 அரும்பல், முடித்தல், முனைத்தல்  
 அரும்பாலை, ஓரிசாகம்  
 அரும்பு, அரும்பெண்ணெயல், பூவ  
 கும்பு, பொன்முதலியவற்றால்செ  
 ய்தவரும்பு, முகை [தல்  
 அரும்புதல், பொடித்தல், முகைத்  
 அருமபூட்டு, ஒட்டு, பொந்துமபொ  
 தாதிருப்பது [த்துளொன்று  
 அரும்பொருவினை, எண்வகைமண  
 அரும்பொருள், அரியகருத்துதெ  
 ரிவானபொருள் [து  
 அருவம், அருந்தல், உருவமிக்காத  
 அருவருப்பு, அரோகிகம்  
 அருவல், சந்நிச்சுற்றய்ப்போதல்  
 அருவா, } கொடுந்தமிழ்நா  
 அருவாவதலை, } ட்டினென்று  
 அருவி, அரிச்சிர், அரிவி, கறிமுகம்,



அலட்டுச்சுன்னி, பிதற்றுச்சுன்னி  
 அலட்டுதல் இடைவிடாமற்பேசுவ  
 ருத்துதல், பிதற்றுதல்  
 அலத்தகம், } செம்பஞ்சு  
 அலத்தம், }  
 அலத்தல், அங்கலாய்த்தல், துன்பம்  
 அலத்தி, துன்பம்  
 அலந்நை, துளம், துன்பம்  
 அலப்பாரித்தல், ஆற்பரித்தல்  
 அலப்புதல், அலட்டுதல், ஆரபாரி  
 த்தல், குழப்புதல்  
 அலமரல், அச்சம், சுழலல், துன்ப  
 ம், வருத்தல் [பலித்தல்  
 அலமலத்தல், அங்கலாய்த்தல், ஏம்  
 அலமாத்தல், அங்கலாய்த்தல், கல  
 ங்கல், சுழலல்  
 அலம், அமையுமென்றல், அலமரல்,  
 தலப்பை, சஞ்சலம், தேள், விரு  
 ச்சிக்கவிராகி  
 அலம்பல், அலக்குத்தடி, ஒலித்தல்,  
 கழுவுல், ததும்பல், தளம்பல், வீ  
 ண்பேச்சுப்பேசுதல்  
 அலம்புடை, } காதுற்றிருக்குமோ  
 அலம்புருடை, } ற்நரம்பு  
 அலரி, அழுகு, ஒர்பூமரம், கண்வரி,  
 சூரியன், தேனீ, நீராவி, பூப்பொது  
 அலருதல், மலர் தல், வீரிதல்  
 அவர், நீர், பலரறிந்துபழிதூற்றல்,  
 பழிச்சொல், பூமாலை, மலரென்னே  
 வல், மலர்ந்தபூ  
 ஆலர்ந்தபூ, கொற்றுள், மலர்ந்தபூ  
 ஆலவல், கதாய், கந்தை  
 ஆலவன், ஆணாண்டு, கடகவிராகி, ச  
 ந்திரன், நண்டு, பூனை  
 ஆலமல், அழுதல், ஒலித்தல், கதமல்,  
 கூட்டிடல், சிதறுதல்  
 ஆலன்றல், சாதல்  
 ஆலாபம், திமை  
 ஆலாபு, சுரை  
 ஆலாபுதன், பலபத்திரன்  
 ஆலாரி, அலரி  
 ஆலி, இயமன், தீ, நறுவிலிமரம், பல  
 தேவன், பேழை, வெளிற்றாமரம்  
 ஆலிகம், நெற்றி  
 ஆலியெழுத்து, ஒற்றெழுத்து  
 ஆலுக்குத்து, ஒர்காதனி  
 ஆலுக்குலைதல், அடுக்குக் குலைதல்,  
 கொலுகொலுத்தல்

அலுக்கொலு, குலைவு [ம்பல்  
 அலுகிலும்பல், ஒழுக்கின்மை, குழ  
 அலுத்தல், சலித்தல், வெறுத்தல்  
 அலுப்பு, அயர்வு, சலித்துப்போத  
 ல், வெறுப்பு  
 அலுவல், வேலை  
 அலுவகம், வில்வம் [ள்ளேடு  
 அலேகம், பஞ்சலோகமணல், வெ  
 அலை, அலையென்னேவல், கடல், கரு  
 மணல், திரை, புன்றிறை  
 அலைக்கழித்தல், உலைவுபண்ணுதல்  
 அலைசடி, அலைவு, சோலி, துன்பம்  
 அலைசல், தொந்தரை  
 அலைசுதல், அலையல், சோம்பல்  
 அலைசோலி, அலைக்கழிவு  
 அலைச்சல், உலைவு  
 அலைதல், அலையல், சோம்பல், துள்  
 பம், வருந்தாதல் [ல்  
 அலைத்தல், உலைத்தல், சலனப்படுத்த  
 அலைத்துவம், மிகுதி [பம்  
 அலைப்பு, அலைத்தல், சுத்தின்விக்கற்  
 அலையல், அலைதல், சோம்பல், துள்  
 பம், வருத்தம்  
 அலைவாய்க்கரை, கடற்கரை  
 அலைவு, அலைதல்  
 அலோகி, பச்சை  
 அல், அல்லென்னேவல், இரவு, இடுந்,  
 உடலெழுத்து, ஒர்விருதி, மதில்,  
 வியங்கொள்விருதி  
 அல்கல், இரா, சுருங்கல், தங்கல், த  
 ரித்திரம், நாள், வறுமை  
 அல்லகண்டம், துன்பம்  
 அல்லம், இடுகி [யுள்ளது  
 அல்லரியல், கண்ணறை, கண்ணறை  
 அல்லல், துன்பம், முடைதல்  
 அல்லவை, } ஒழிந்தன, தீயன  
 அல்லன், }  
 அல்லாதது, ஆகாதது, ஒழிந்தது  
 அல்லாதார், } ஒழிந்தோர், தீயோ  
 அல்லார் } ற்  
 அல்லி, அகலிதழ், ஆம்பல், இரா, கா  
 யாமரம், பூந்தாது  
 அல்லிப்பிஞ்சு, பூவிழா தபிஞ்சு [த்து  
 அல்லியம், இடையருர், விட்டுணாட  
 அல்லுச்சிலுப்பிதல், குலைதல், சி  
 தறுண்டிருத்தல்  
 அல்லி, அல்லாயென்னு முன்னிலை  
 யொருமைக்குறிப்புவினமுற்று

அல்லோன், ஒழிந்தோன், சந்திரன்  
 அவ்வழி, வேற்றுமையொழிவிலே  
 அவ்வழிப்புணர்ச்சி, வேற்றுமையொ  
 ழிவிலைத்தொடர்  
 அவகடம், தந்திரம், வஞ்சகம்  
 அவகாசம், சமயம், தருதி, திராணி  
 அவகாலம், தெடுகாலம்  
 அவகிருத்தியம், அமங்கலகாரியம்,  
 ஆற்செய்கை  
 அவகிர்த்தி, கட்டசாத்தியகுணம், தி  
 க்குணம், ஆற்கிர்த்தி  
 அவசேகி, காயாதமரம் [த்தி  
 அவக்கியாதி, சங்கையினம், ஆற்கிர்  
 அவக்குணம், அவகுணம்  
 அவக்குறி, ஆற்குறி, மரணக்குறி  
 அவக்கொடை, வீண்கொடை  
 அவக்கொலை, ஆன்மரணம்  
 அவசங்கை, சங்கையினம்  
 அவசந்தம், அமங்கலவோசை, இ  
 ண்னுவோசை  
 அவசம், பரவசம், மயக்கம்  
 அவசயம், கைகடாமை, தோல்  
 வீ, நடட்டம்  
 அவசரம், சுறுக்கு, யிருதேவை  
 அவசாரம், அப்பிரயோசனம், வே  
 கித்தனம்  
 அவசாரி, வெகி  
 அவசித்து, உத்திராடத்துக்குத் திரு  
 வேணாத்துக்குந்நடுகாள்  
 அவசியம், அவசரம், ஆவத்து  
 அவசுத்தம், சுந்தமின்மை  
 அவச்சா, துன்மரணம்  
 அவச்சாயை, தவீனாபடிச்சாயை  
 அவச்சின்னம், பிரிவு  
 அவணன், திண்ணியன், வீணன்  
 அவணி, நன்மை  
 அவண், அவ்விடம் [பு  
 அவதந்திரம், சதியோசனை, மடிபு  
 அவதரம், சமையம், தறுவாய்  
 அவதரித்தல், கருவிற்புருதல், தடுக  
 ல், பிறத்தல்  
 அவதாதம், வெண்மை  
 அவதாரணம், மணவெட்டி [த்தல்  
 அவதாரம், உற்பத்தி, தெண்டம், பிரி  
 அவதானம், கிரகத்தல், நிறானம், நி  
 னைவு [த்தம்  
 அவதி, அளவு, ஆவத்து, எல்லை, வரு  
 அவதாதம், முழுத்திறவு

அவதாதம், துர்சன்சியாதம்  
 அவதாம, நிர்த்தை, பிறப்பறி  
 அவத்திரியம், ஆபத்து  
 அவத்தை, ஆபத்து, சாந்தம்  
 அவதிர்திரையாதம், மரண  
 அவத்தைப்பிரயோகம், நவீ  
 யாபத்தினுக்கினுன்று  
 அவநம்பித்தை, நம்பிக்கையி  
 அவநியாயம், ஆர்த்தம்  
 அவநாதிபுருபகம், ஓரலங்கா  
 ல்தா திறப்பினதம் குணத்  
 ம்பொருளினதமுண்மை  
 த்துப் பிறதொருகவுரை  
 அவந்தி, சத்தபிரிப்பினு  
 சமப்பத்தாறினுன்று  
 அவந்திகை, அவந்தி, கிளி  
 அவபத்தி, பத்தியின்மை, வீ  
 அவபத்தியம், இச்சாபத்தி  
 பெத்தியம்  
 அவப்பிரஞ்சம், துர்சன்செ  
 அவப்பெயர், அறித்தல்  
 அவப்பொருது, வீண்பொரு  
 அவமதி, நிர்த்தை  
 அவமரணம், துன்மரணம்  
 அவமரியாதை, மரியாதைத்  
 அவமானம், இழிவு, மானகி  
 அவயிருத்தம், துன்மரணம்  
 அவம், பயனின்மை, வீண்  
 அவம்போதல், வீண்போதல்  
 அவயவம், உடல், உறுப்பு  
 அவயவபுருவகம், அவயவத்  
 வகுச்செய்து அவயவிலை  
 வுரைப்பத. (உம்) புரு  
 குளித்தல் கண்ணம்பெறு  
 குவத்தார்த்தாரொருவர்  
 அவயவீ; உறுப்பு  
 அவயவீபுருவகம், அவயவிலை  
 கஞ்செய்து அவயவத்தை  
 வுரைப்பத. (உம்) வீதி  
 மூரலணிக்ருமவதனும்பயம்  
 அவரை, ஓர்கொடி, கொடி  
 ரை முதிவரமுதலாயின  
 அவரோசனம், திறக்குதல்  
 அவலட்சணம், அழகின்மை  
 ட்சணக்கெடு, ஒழுங்கின்மை  
 அவலம், ஓரலங்காரம், அந்  
 ரத்தோகந்தக்கவதா, தி  
 தன்யம், வருத்தம்

அவலித்தல், வருந்தல்  
 அவலேசம், அற்பம், ஆபத்து, சி  
 யுமை [ம்  
 அவல், ஓர்சிறுறுணவு, ஞானம், பள்ள  
 அவலிசுவாசம், விசுவாசகீனம், பொ  
 ய்விசுவாசம்  
 அவளிகை, இடுதிரை  
 அவற்கம், கஞ்சி  
 அவனி, பூமி  
 அவனிபாரகன், இராசா  
 அவனுதி, ஓரலங்காரம்  
 அவன், உயர்நினை யாண்பாலொரு  
 மைப்பயர்ச்சிக்கையிடத்துப்பெயர்  
 ச்சுட்டு  
 அவா, அவாடுவென்னேவல், ஆசை,  
 ஆசைப்பெருக்கம், இறங்குதல்  
 அவாசி, தெற்கு [வெளி  
 அவாந்திரம், மத்தியகாலம், வெறு  
 அவாந்திரை, வெறுமை  
 அவாலின்மை, வெறுப்பு  
 அவாவுதல், இச்சித்தல், இறங்குதல்  
 அவ், அவியென்னேவல், சோறு, தே  
 வருணவு, நெய் [வேகம்  
 அவிகாயம், எரிச்சல், ஓர்காசம்,  
 அவீகாரம், விசுவாசமின்மை [ணவு  
 அவிசு, பச்சரிசிச்சோறு, தேவரு  
 அவிகவாசம், விசுவாசமின்மை  
 அவிச்சின்னம், இடைவிடாமை, பிரி  
 வின்மை  
 அவிச்சை, அறியாமை, மனமயக்கு  
 அவிடி, திரைச்சீலை  
 அவ்விட்டம், ஓர்நாள்  
 அவிதல், அடுப்பில்வேகுதல், அமை  
 தல், அழிதல், கெடுதல், தணிதல்,  
 வருந்தல், வேகுதல்  
 அவித்தல், அழித்தல், கெடுத்தல், த  
 ணித்தல், வருத்தல், வேகுவித்தல்  
 அவித்தை, அஞ்ஞானம், பஞ்சமா  
 யையிடுவாறு, மனமயக்கு  
 அவிரயசாலை, நாடக அரங்கு  
 அவிரயம், ஓர்நூல், கூத்து, நாடக  
 அரங்கம்  
 அவிரயர், ஓர்நூலாகிரியர், நாடகர்  
 அவிப்பாகம், தேவருணவு [ர்கறி  
 அவியல், அவந்தது, உட்டணம், ஒ  
 அவிரதம், எப்பொழுதும்  
 அவிரோதச்சிகிலேடை, ஓரலங்காரம்  
 அஃதுமுன்னர்விரோதித்தபொரு

னைப்பின்னரும்விரோதியாய்க்கிலே  
 டிப்பது  
 அவிரோதம், விரோதமின்மை  
 அவிர்தல், ஒளிசெய்தல், பீடல  
 அவிழ்தல், நெகிழ்தல், விரிதல்  
 அவிழ்த்தல், அலர்ந்தல், அவிழ்ச்சு  
 ய்த்தல், கட்டுநீக்கல்  
 அவுடதம், ஓளவுதம்  
 அவுணர், அசுரர்  
 அவுதா, யானைமற்றவிசு  
 அவுரி, ஓர்செடி  
 அவை, அவையென்னேவல், அவ்,க  
 ட்டம், சவை, புவவர்  
 அவைத்தல், நெரித்தல், நெண்முதவி  
 யகுத்தல் [தாழ்த்தல்  
 அவையடக்கம், சவைமுன்றன்னைத்  
 அவையல், திரட்சி  
 அவையவம், உறுப்பு  
 அவையவவுருவகம், ஓரலங்காரம்,  
 அஃது அவையவத்தை யுருவகஞ்  
 செய்து அவையவியைவாழாசு  
 றுவது  
 அவையவியுருவகம், ஓரலங்காரம், அ  
 ஃது அவையவியையுருவகஞ்செ  
 ய்து அவையவத்தைவாழாசு றுவது  
 அவ், அவை  
 அவ்விட்டம், அந்தவிட்டம்  
 அவ்வியத்தம், கோடிகோடி கோடி  
 கோடாகோடி, விளங்கக்காணப்  
 படாத்து  
 அவ்வியம், மனக்கோட்டம்  
 அவ்வுதல், அவாவிலிழுதல்  
 அவ்வை, ஓளவையா, தாய் [ம்  
 அழகாரம், பேச்சுச்சித்திரம், மதுர  
 அழகியவாணன், ஓர்நெல்  
 அச்சு, சருக்கரை, யௌவனம் [வாய்  
 அழலவன், அச்சினி, சூரியன், செவ  
 அழலிக்கை, பொருமை  
 அழலுதல், எரிதல், கன்றல், வெப்  
 பங்கொள்ளல்  
 அழலோன், சூரியன், செவ்வாய், தீ  
 அழல், அழலென்னேவல், கேட்டை  
 நள், செவ்வாய், தீ, நரகம், வெ  
 ப்பம்  
 அழற்பிரவை, ஏழ்நரகவட்டத்தொ  
 ன்று, அஃதுத்தில்லம்  
 அழறுதல், எரிதல், சுடுதல்  
 அழன்ம், பிணம்.

அழுமை, ஓர் பாம்பு  
 அழன், பிணம்  
 அழிகட்டு, சாட்டு, மாற்று  
 அழிகரு, அழிப்புக்காரன், சிதைந்து  
 போகிற தருப்பம்  
 அழிஞ்சில, ஓர் மரம்  
 அழிதல், செடுதல்  
 அழிதூ, அலி  
 அழித்தல், கெடுத்தல், முத்தொழில்  
 அழிந்து, அஃது சங்கரித்தல்  
 அழிபுண், அழிமுகுபுண்  
 அழிப்பாளி, அழிப்புக்காரன்  
 அழிப்பு, தொலைப்பு  
 அழிமதி, கெடுதல், மிஞ்சினசெலவு  
 அழிமுதல், முதலழிவு  
 அழிமபல், புரட்டன்  
 அழிப்பு, அழிவு, சேதம், நட்டம்  
 அழியாமை, அழிவின்மை  
 அழிவழிக்கு, கள்ளியாயம், புரட்டு  
 கியாயம்  
 அழிலி, கழிமுகம்  
 அழிவு, கழிமுகம், சூற்றம், கேடு  
 அழுக்கண்ணி, ஓர் பூடு  
 அழுக்கல், அழுக்கினது, அழுதல்  
 அழுக்குப்பாணி, ஓர் விஷநோய்  
 அழுக்குசுறிப்பம், ஓர் விஷச்செந்து  
 அழுக்குணி, அழுபிள்ளை  
 அழுக்குதல், பதனழிதல்  
 அழுக்கை, அழுதல்  
 அழுக்கணவன், ஓர் புழு, புழுக்கூடு  
 அழுக்கல், அச்சச்சூறிப்பு  
 அழுக்காமை, ஓராமை  
 அழுக்காறு, பொய், பொருமை  
 அழுக்கு, அசுத்தம், ஆமை, ஊத்தை,  
 மாசு  
 அழுக்கல், அச்சம், அலையல், அழு  
 தல், அழுந்தல், ஆரவாரித்தல், இர  
 ங்கல், ஒலித்தல், ஒளிமழுக்கல்,  
 கெடுதல், சோம்பல், துன்பம்,  
 நோய், வருத்தம் [மை, ஓர் மிருகம்  
 அழுங்கு, அழுக்கென்னேவல், ஆ  
 அழுதல், இரங்கல்  
 அழுத்தம், உலோபத்தனம், ஒப்பம்  
 அழுத்தல், } அழுந்தச்செய்தல்,  
 அழுத்துதல், } பதித்தல், பாராட்  
 டுதல்  
 அழுந்தல், அழுந்துதல், உத்தரித்த  
 ல், பதித்தல், வருத்தல்

அழுந்து, அழுந்துதல், ஊவல்  
 அழுப்பி, சொப்பு  
 அழுப்புகம், தேவாலயம்  
 அழுப்பும், அப்பவருக்கம், அ  
 யம், கடல், கடுக்கம், நாடு  
 பு, பெருமை, பழிமே  
 டை, முரக, கழுக்குயிலம்  
 அழை, அழையெனனேவல்  
 அழைக்கை, கவுகை  
 அழைத்தல், கவுதல், நாடு  
 அளகபந்தி, கேசபரம்  
 அளகம், கீர், பந்திமுல், பெ  
 ர், மயிர்க்குணறி  
 அளகு, கார்த்திகைநாள், பெ  
 கையல்லாத புள்ளி பெண்  
 அளகை, குபேரனகர்  
 அளகையாளி, குபேரன்  
 அளக்கர், உப்பகம், கடல், க  
 கைநாள், குறைதேறு, கீயல்  
 அளக்குதல், } அளவீடல், என்  
 அளத்தல், } பிரமாணித்தல்,  
 தல், வரையறுத்தல்  
 அளத்தி, செய்தலிப்பெண்  
 அளப்பு, அளபெடை, ஓரலய  
 அஃது அளபெடையால்  
 அளபெடை, கழுத்துக்கடத்  
 திரையின்கட்டுவித்தல்  
 அளப்பைத்தல், பித்தநல்  
 அளப்பு, அலப்பு, அளத்தல், பி  
 அளம், உப்பளம், கூப்பை, கெ  
 அளவடி, நாற்றிரைவருகுசெ  
 அளவர், அளப்போர், உப்ப  
 போர்  
 அளவழித்தாண்டகம், எழுத்  
 மெழுத்துமொவ்வாது வரு  
 பிரபந்தம்  
 அளவளத்தல், } உலத்தல்  
 அளவளாதல், }  
 அளவளாவுதல், }  
 அளவளத்தல், வரையறுத்தல்  
 அளவிடுதல், பதித்தல் [மட்ட  
 அளவிடல், அளவு, கிருவாகம்,  
 அளவிப்பிருண்டகம், திருபதி  
 குத்தகுதலாகவுயர்த்தவெ  
 டியனையல், எழுத்தம், குரு  
 குயமொத்தவருமோர் பிரப  
 அளவு, என்முதலியவர்களை  
 வரையறை

அளவை, அளவு, அறிதல், எல்லை, நாள், பிரமாணம்  
 அளவு, குழைசேயு, நரகம் [ல்  
 அளவுதல், கலத்தல், கோட்டுப்பற்ற  
 அளி, அளியென்னவல், அன்புகள்,  
 காய், குளிர்ச்சி, கொடை, மது,  
 வண்டு  
 அளிகம், கட்டழகு, நெற்றி  
 அளிதல், உருகுதல், களிதல்  
 அளித்தல், காத்தல், கொடுத்தல்,  
 நெருங்கல், பாதிடு  
 அளித்தல், கோபுரவாயிற்பிண்ணை  
 அனியர், அன்புள்ளோர், எளியோர்  
 அனுகல், அச்சங்குறிப்பு  
 அனே, குழையென்னவல், தயிர், புழ  
 அய, மலக்குகை, மொர், வளை  
 அனகுதல், கலக்குதல்  
 அனாதல், கலத்தல், குழைதல்  
 அனாவு, குழைவு, கலப்பு  
 அள், அள்ளென்னவல், கன்ன  
 அள்ளு, ம, காது, கூர்மை, நெருக்  
 கம், பற்றிருப்பு  
 அள்ளல், அள்ளுதல், குழைசேயு, ச  
 த்தராகங்கலெனும்  
 அள்ளுதல், அள்ளல், நெருங்கல்  
 அள்ளு, பிசாசம்  
 அற, அறும்படி, தீர, முற்ற  
 அறக்காடு, சுடுகாடு  
 அறக்கொடியோன், கடவுள்  
 அறங்கை, அகங்கை  
 அறச்சாலை, தருமச்சத்திரம்  
 அறத்தின்மூர்த்தி, தருமதேவதை  
 அறத்துறுப்பு, அறத்தினதங்கம்  
 அறத்தைக்காப்போன், ஐயன்  
 அறகிலைப்பொருள், நெறி வழி நிள்  
 டுதத்தம் நிலையினால் முயன்றுபெ  
 டுபொருள்  
 அறகிலையறம், தத்தம்வருணத்திற்  
 பறாதுகிலைபெறப்பாதுகாத்தல்  
 அறகிலையின்பம், ஒருக்கமுக்குணமு  
 ன்குலமும் பருவமுமொத்தகன்னி  
 யைத்திவெட்டில்லத்திருத்தல்  
 அறப்பால், அறத்துப்பகுதி  
 அறப்புறம், அறச்சாலை  
 அறமுறியப்பார்த்தல், முற்றமுடிய  
 ப்பார்த்தல்  
 அறம், கையறம், தருமம், தீமை, கா  
 ர்ப்பயனாகிலெனும், பெரியோரி

யல்கெனும்  
 அறம்விளக்கல், அறத்தைப்பிரபலி  
 யப்படுத்தல்  
 அறம்புறம், அகம்புறம், அறதலை,  
 உட்புறம், தன்மபுறம்  
 அறல், அறதல், கடந்திறை, கருந  
 ணல், சிறுதாறு, தீர்  
 அறவர், பெரியோர், முனிவர்  
 அறவன், புத்தன்  
 அறவாக்கல், அறவிடுதல்  
 அறவாழிவேந்தன், கடவுள்  
 அறவான், அறவு  
 அறய்குதல், அறவாக்குதல், தண்டு  
 தல் [டவை  
 அறவு, அறுபட்டிடம், ஒடிவு, க  
 அறவுளி, முடிவு  
 அறவுளிபார்த்தல், தீர்ப்புப்பண்ணு  
 தல், முறியக்கெடுத்தல்  
 அறவைச்சேயு, அறநருக்கன்ன  
 ன்கொடுத்தல்  
 அறவைத்தல், டட்டிடுதல்  
 அறவைத்துரியம், அறநருக்குப்  
 புவைகொடுத்தல்  
 அறவைப்பிணைக்கிடுதல், அறநட்பி  
 ரேத்தல்குழைம்கடன்கெய்தல்  
 அறவோர், அறவோர், பார்ப்பார்,  
 முனிவர்  
 அறவோன், அருகன்  
 அறனை, அறிகண்டம், ஓர்வியாதி  
 அறன்கடை, பாவம்  
 அறவிலை, கடுவிலை  
 அறிகுறி, அடையாளம்  
 அறினை, அறிதல் [டுப்பாடு  
 அறிக்கை, அறிவித்தல், அறிவு, கட  
 அறிக்கைபண்ணுதல், அறிவித்தல்,  
 கட்டுப்படுத்தல்  
 அறிக்கைப்பத்திரம், அறிவித்தல்,  
 காவற்பத்திரம் [முனிவர்  
 அறிஞர், அறிவுடையோர், புலவர்,  
 அறிஞன், அறிவுள்ளோன், புதன்  
 அறிதலில், ஞானுணர்நல், யோகநி  
 த்திறை [றிருத்தல்  
 அறியடம், அறிந்நாமறியார்போன்  
 அறிமுகம், கண்டபழக்கம்  
 அறியாமை, அறிவீனம், முத்திலிக்கு  
 னம்மூன்றிலெனும்  
 அறியாண்விலை, பஞ்சவிலை  
 ன்

அறிவார், அறிஞர், கம்பாளர்  
 அறிவழி, கள், சிசாசம்  
 அறிவஞர், உத்திரட்டாதி  
 அறிவன், அருகன், அறிவுடைவோ  
 ன், உத்திரட்டாதி, கடவுள், செ  
 வ்வாய், புநன்  
 அறிவித்தல், அறிவிப்பு  
 அறிவிப்பு, பிரதித்தம்  
 அறிவிலார், மூடர்  
 அறிவின்மை, அசேதனம்  
 அறிவீனம், அஞ்ஞானம் அறிவானை  
 அறிவு, அறிதல், ஆடுஉக்குணநரால்  
 கிடுகென்று, உணர்வு, கல்வி  
 அறிவுகூடு, நினைத்திருக்கத்தக்கதாக  
 க்செய்தநீமை  
 அறிவொப்புக்காண்டல், பஞ்சவீ  
 லினென்று  
 அறுகரிசி, அட்சதை  
 அறுகு, ஆண்புவி, ஓர்புல், சிங்கம்,  
 யாளி, யானை  
 அறுகுணன், கடவுள்  
 அறுசரம், ஓறுசையாழ்  
 அறுதலி, மங்கிவியமிழந்தவர்  
 அறுதல், அறப்பட்டது, அறல், கை  
 கம்பென், நோசி  
 அறுதி, சாவு, சொந்தம், திரிப்புவிடு  
 அறுதொழிலொர், பார்ப்பார்  
 அறுத்தல், அறிதல், அறச்செய்தல்  
 அறுபதம், கையாந்தகரை, வண்டு  
 அறுப்பு, அரிசை, மங்கிவியமிழந்தல்  
 அறுப்புக்காலம், அறிவிவெட்டுக்கா  
 லம்  
 அறுமர், எண்ணிய்வாணிவர்  
 அறுமில், கார்ந்திகைநாள்  
 அறுமுகன், மூமன்  
 அறும்பு, கொடுமை, பஞ்சகாலம்  
 அறுவாய், கார்ந்திகைநாள்  
 அறுவாள், அறுவு  
 அசுவை, சித்தரைநாள், சிறை  
 அறை, அடி, எழுத்தினெகைச்சொ  
 ல், கண்ணறை, சிறநில, சொல்,  
 திரை, தூக்கங்குள், பறையடித்த  
 ல், பறையறையென்னெவல், பா  
 றை, மலைபுச்சி, முனஞ்சு  
 அறைகுதல், அகந்தல், கொல்லுதல்  
 அறைகூவல், பொரவறைத்தல்  
 அறைக்கரை, ஓர்சுரை  
 அறைநல், அகந்தல், சொல்லல், ப

றைமத்தல்  
 அறுதொழில், அறிவுத்தல்  
 அற்தல், அறிவுடைமை, அ  
 அற்தகாலம், அறிவின்மை,  
 வை  
 அறிப்பம், கிறுவல், நாய்  
 அறிப்பம், மக்கட்டபந்கமை  
 அறிப்பருத்தம், காணா  
 அறிப்பர், கிறுக்கல்  
 அறிபிதம், காணிக்கை, பால்  
 அறிப்புதம், அறிச்சகம், அறமு  
 காரம், ஓரணை, பாவஞ  
 சபற்பெரும  
 அறிப்புதர், கம்பாளர்  
 அறிப்புதருகைம், ஓரலக்  
 ளை உவமைக்காலபல்  
 றையுள்ளதாகெழுத்தரு  
 த்தவது  
 அறிப்புதவுகமை, ஓரலக்கா  
 து பொருட்டுகை இகல்லை  
 அக்காட்டி இவ்வியல்பு  
 மூறித்தவுகமைக்குகை  
 பாமெனக்கூறவது  
 அறிப்புதன், கடவுள்  
 அறிமம், அச்சம், சமயம்,  
 மறைவு, மெய்வு  
 அம்முர், இறந்தோர், தரித்  
 அறஞன், இறந்தோன், தரி  
 அறிய, உவமைபுருகு, சாரி  
 ம்) உவமைத்தகோடு  
 அறிறை, அச்சு, கிறுமை  
 அனைம், பாவயிக்கை, மா  
 அனைகன், கடவுள்  
 அனைக்கம், இறவாட்சி, உட  
 மல்லிகை  
 அனைக்கை, உடலிலான், கட  
 அனைத்தம், சாசம், பாவயில்  
 அனைத்தொளி, கடவுள்  
 அனைத்தம், அனைக்கமை, தி  
 ஓரணை, பொன், முடிவ்  
 அனைத்தம், சிறம், பிரிவிக்க  
 பு, மெல் [ம், மயி  
 அனைத்தர், சித்திரை, சித்த  
 அனைத்தலோசனை, கடவுள்  
 அனைத்தல், சித்திரை  
 அனைத்தல், அகந்தகாத்தெ  
 கடவுள்  
 அனைத்தை, பார்ப்பு, பமி

அணுப்பியாசம், அணுப்பியாசலின்மை  
 அணுத்தம், பாய்விலாசீகொடு  
 அணுவம், உட்படணம், நிவாகமயிரு  
 பத்தெட்டிக்குன்று  
 அணவி, குரியன்  
 அணவிலைறு, இறபு.  
 அணவொடுவெந்தம், சாரீமுதில்பா  
 ளாணம்  
 அணவல், அடிகெரி, இறபு, உட்படணம்,  
 உணவுவுடயிர் கொணும்பெருவறு  
 அணவாசநம், எப்பொழுதாம்  
 அனுகுதம், அனுகுதாந்தொன்ஹு, அ  
 ளுட்கு இரயத்தானம்  
 அனுகாசம், அனாபயிர்மை [மு  
 அனுகுதம், அனத்தித்தகை, ஆதரவற்ற  
 அனுகி, அனக்குமுதிலினகு, ஓர்சை  
 வம், சுடவுள், அடக்கமில்லாதகு  
 அனுகமயம், கோயின்மை  
 அனுகினை, ஆறிவீரல்  
 அனுகுதம், எப்போழ்ணம் [பு  
 அனுகுவிருட்டி, மகையிலிளவை, பா  
 அனுகிவன், சுடவன்  
 அனுகினை, ஓர்நிர், ஓர்நாம  
 அனுகிட்டம், பிடுகலினம்  
 அனுகித்தம், அனுகிதியம், அனுகிள்ளது  
 அனுகியம்கிளேவை, நிபமத்தின்மே  
 அனுகோரியம்கிளேவை (உம்)கி  
 னைபயிலவ புட்குலமேதீம்புணகு  
 மகின்  
 அனுகியமவுமை, ஓரலக்காரம், அ  
 ளுட்கு நியமித்தவுவமைபயிலக்க  
 லத்தெருநி பிற்றி கொகுபொருள்  
 கூட்டியுரைப்பது (உம்) கலிரே  
 லின்லாயொப்பதன்நியதபோல  
 வுண்டெனினுமாம்  
 அனுகியமம், நிபாசர்கேரி  
 அனுகிளகாடு, கோநிலகம், லியாககாள்  
 அனுகிவம், காந்து, நிறப்ப  
 அனுகிவல், அட்டவகக்கல்லொருவ  
 ன், வாயு  
 அனுகிவம், படைபிலொர் தொகை  
 அனுகிதர், நிழமக்கள்  
 அனுகு அடைபாணம், சுதுப்பு, கூட,  
 தொடர்ச்சி  
 அனுகமளம், கூட்டப்போதல்  
 அனுகம், சொஞ்சந்தனம்  
 அனுகரணகொசை, ஒலிக்குறிப்பு  
 அனுகுலயி, காரியகித்தி, குருபை

அனுகுசர், அனுகுக்குதல், சுந்தனம்  
 கோமடி, பாய், பாயடி, குருத்தம்  
 அனுகாட்டம், சாடைகாட்டம்  
 அனுகாட்டித்தம், சாடைகாட்டித்  
 தம்  
 அனுகிமடித்தம், ஓர்விளையாட்டு  
 அனுகிவகம், கிருபை  
 அனுகிவகித்தம், கிருபைசெய்தல்  
 அனுகிவை, லிடை  
 அனுகிவல், அனுகிக்குதல், முட்டித்தம்,  
 வகுத்தல், வட்டம்  
 அனுகித்தம், சாரீ அகடத்தல், மே  
 திகொண்டுகடத்தல், வழிபடுதல்  
 அனுகிவல், தமடு  
 அனுகாசம், அனுகிநுகடத்தல், ஆச  
 ரிப்பு, தொடர் தல்  
 அனுகாசரி, உதவிக்காரீன், சாரீ அ  
 கட்டப்பவன், வழிபடுதலவன்  
 அனுகித்தம், அனுகித்தம், தகுதியின்மை  
 அனுகம், ஓர்நாம  
 அனுகிட்டமை, சந்திவெந்த்தொன்  
 ஹு, அனுகி கோம்பு  
 அனுகிட்டணம், அனுகிட்டிப்பு  
 அனுகிட்டித்தம், ஆசரித்தம்  
 அனுகிட்டிப்பு, ஆசரிப்பு  
 அனுகித்தம், வேதாநிப்பகுதி  
 அனுகித்தம், ஒன்றிநிவகி  
 அனுகிளம், எப்போழ்ணம்  
 அனுகித்தம், பொய்  
 அனுகித்தம், ஒன்றிப்பு, தொடர்வி  
 னைக்கட்டு  
 அனுகிமை, தென்மேறிசையாண  
 க்குப்பெணயாண, மேன்மை  
 அனுகிவல், பதத்தில முதற்கிந்  
 தடி [கம்  
 அனுகிவம், அனுகிபொகம், சுக்பொ  
 அனுகிபாணம், உடன்பகுருவது, மரு  
 த்தனபாணம்  
 அனுகிபொகம், அனுகிவல்பது  
 அனுகிப்பு, அனுகிபுவது, அனுகிபெ  
 ன்ளையல்  
 அனுகிபுவது, பொகலிடுதல்  
 அனுகி, சமமதி, பெளரண  
 அனுகித்தல், அனுகி  
 அனுகிமரணம், அனுகித்தத்தல்  
 அனுகிமரணம், காரியத்தான்காரணத்  
 தையநிவிக்கிதொர் பிரமாணம், கூ  
 ட்டு, சுந்தேகம்